

மார்ச் 2007 MARCH | இதழ் 194 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
a monthly information digest a monthly information digest a monthly information digest

17th ஆண்டில்
வது



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

தொலைபேசி
416 920 9250

தொலைநகல்
416 921 6576

மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்டோ &
தமிழர் தகவல் ஆய்வப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்ஸ்

பிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்

இணை ஆசிரியர்
மஞ்சி திரு

உதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்

உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சுயின்ரஸ் துரைசிங்கம்

பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்

விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்

பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்

தொழில்நுட்ப உதவி
ஹான் கிறாஃப்

மாதாந்தம்
5000 பிரதிகள்

ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

கனடிய நீதித்துறையை நாம் மீண்டும் ஒரு தடவை தலை குனிந்து வணங்க வேண்டியவர்களாக உள்ளோம். சட்டம் சில சமயங்களில் தவறிழைக்கின்ற போதிலும், சில வேளைகளில் சட்டம் பாரபட்சமாக நடக்க முனைகின்ற போதிலும், அதனுடன் சேர்ந்து போகாமல் அந்தப் பிழைகளைச் சுட்டிக்காட்டி அதனைத் திருத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்கும் கனடிய நீதித்துறையானது மதிப்புக்குரியது; போற்றுதற்கரியது. 'செக்யூரிட்டி சேர்ட்டிபிக்கேட்ஸ்' (security certificates- பாதுகாப்புச் சான்றிதழ்) என்ற புதுவகை ஆவணம் ஒன்றினை அறிமுகம் செய்து, அதனடிப்படையில் கனடியப் பிரஜை அல்லாத ஒருவரை அவருக்கு உயிராபத்துள்ள இடத்துக்கு நாடு கடத்தும் உரிமை பெற்ற கனடியச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த கனடிய உச்ச நீதிமன்றம், கடந்த மாத இறுதியில் இதற்கு வழங்கிய முக்கிய தீர்ப்பையே இங்கு குறிப்பிடுகின்றோம். கனடிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதுகாப்புச் சான்றிதழ் நடைமுறை முரணானது என்று சுட்டிக்காட்டியுள்ள கனடிய உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கனடிய மத்திய அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான ஒன்பது உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் ஒருமனதாக இத்தீர்ப்பை வழங்கியுள்ளதன் ஊடாக, இச்சட்டத்தின் பாரதூரத்தினை நாம் புரிய முடிகின்றது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் கனடாவில், இவ்வாறான ஒரு சட்டம் கடந்த ஒரு தசாப்தமாக நடைமுறையில் இருந்திருக்கின்றதே என்பதும், இதனைப் பயன்படுத்தி இங்கு அகதிநிலை கோரி வந்த சிறுபான்மையின மக்கள் (முஸ்லிம்களும் தமிழரும்) கைதாகிப் பல வருடங்கள் தடுப்புக் காவலிலும் சிறை வளாகத்தினுள்ளும் அடைத்து வைக்கப்பட்டனர் என்பதும் கவலையுடன் வெட்கத்தையும் சேர்த்துத் தருவது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மனித உரிமை அமைப்புகளையும் அதன் செயற்பாட்டாளர்களையும் ஆரவாரிக்க வைத்துள்ளது. இந்த பாதுகாப்புச் சான்றிதழ் சட்டத்தினால் கைதாகி, சிறையிலிருக்கும் ஐந்து முஸ்லிம் சகோதரர்களின் சட்டவாளர்கள் இந்தத் தீர்ப்பினையிட்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். கனடிய உளவுத் துறையினர் தாம் சேகரித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கனடியப் பிரஜையல்லாத ஒருவரைக் கைது செய்வதற்குப் பரிந்துரை செய்யும் பட்சத்தில், அதற்கான அனுமதிக்குரிய ஆவணத்தில் கனடிய மத்திய அரசின் பிரதிநிதிகளாகக் குடிவரவு அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒப்பமிட்டு வழங்கும் ஆவணமே 'பாதுகாப்புச் சான்றிதழ்' எனப்படுவது. இது கைவசமிருக்குமானால் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யலாம். அத்துடன், கைதானதற்கான தகவல்களை வழங்கியவர்கள் பற்றிய விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல் மறைத்து வைத்து, உரியவர் மீதான குற்றங்களை நிரூபிக்கும் அதிகாரம் உளவுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தனிமனித உரிமைகளை மீறுவதென்பதால் இதனை ஆட்சேபித்து, மனித உரிமைவாதிகள் தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மனித உரிமைகள் செத்துவிடவில்லை என்பதும், நீதிமன்றம் எப்போதும் நீதியின் காவலராக இருந்து வருகின்றது என்பதும் இன்னொரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. மகார் மீதான வழக்கின் தீர்ப்பு மிக அண்மையில் இதனை நிரூபித்தமையை மறந்துவிட முடியாது. அந்தத் தீர்ப்பின் விளைவாக, ஆர். சி. எம். பி என்னும் கனடிய தேசிய காவற்படையின் ஆணையாளர் பதவி துறந்ததும், கனடிய அரசு மகாரிடம் மன்னிப்புக் கோரி நஷ்ட ஈடு வழங்கியதும் அண்மைய வரலாறுகள். சர்வதேச அளவில் மனித உரிமைக்குப் பெயர் பெற்ற கனடிய அரசு, பாதுகாப்புச் சான்றிதழ் என்னும் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, அதனை வாபஸ் பெறுவதே நாட்டுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பெருமை தருவதாக அமையும்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991

P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250
Fax: 416 921 6576

email
tamilsinfo@sympatico.ca

Produced by
Elam Tamil Information
Centre (ET-IC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)

Published by
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editor and
Production Manager
Sasi Pathmanathan

Assistant Editors
Anton Kanagasooriyar
Quintus Thuraisingam

General Manager
S.T. Singam

Circulation Manager
R. R. Rajkumar

Public Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan

Technical Support
Haran Graph

Monthly
5000 Copies

Annual
6000 Copies

கடவுச் சீட்டுக்காக நவீன தொழில்நுட்ப சாரதிப் பத்திரம்

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் சாரதி அனுமதிப் பத்திரத்தை (Driver's license) மேலதிக பாதுகாப்பு அம்சங்கள் கூடியதாக இவ்வருட இறுதியில் மாற்றியமைத்து, அனைவருக்கும் புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லையைக் கடக்கும் கனடியர்களுக்கு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அவசியமென அமெரிக்கா அறிவித்திருக்கும் வேளையில், அதற்கு மாற்றீடாக சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டு வர ஒன்ராறியோ விரும்புகின்றது.

விமான மூலம் அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்குக் கனடிய கடவுச் சீட்டு கட்டாயமென்னும் நடைமுறை ஜனவரி 23ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அதேபோன்று தரை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் அமெரிக்கா சென்று வரும் கனடியர்களுக்கும் கடவுச் சீட்டு கட்டாயமென அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியை நீக்கும் வகையில் மாற்று யோசனைகளைக் கனடிய அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதிகூடிய தொழில்நுட்ப (high-tech) அம்சங்களைக் கொண்ட சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒன்ராறியோ அறிமுகப்படுத்துவதை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றுள்ளனராயினும், அதனை கடவுச் சீட்டுக்குப் பதிலாக ஏற்றுக் கொள்வது பற்றி இன்னமும் எதுவும் தெரிவிக்கவில்லை.

தற்போது சாராசரியாக நாளொன்றுக்கு மூன்று லட்சம் கனடியர்கள் எல்லைக் கடவைகள் வழியாக அமெரிக்கா சென்று வருகின்றனர். இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மாகாணங்களிலுள்ள கடவைகளையே பயன்படுத்துவதால் இவ்விரு மாகாணங்களுமே கூடிய கரிசனை எடுக்க வேண்டியுள்ளதென கனடிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ அரசாங்கத்தின் புதிய குடிவரவாளர் சேவை

சர்வதேச பயிற்சி பெற்ற, புதிய குடிவரவாளர்களுக்கு உதவி புரியும் நோக்கில் உருவாக்கப்பட்ட கனடாவின் முதலாவது மாகாண அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு திட்டம் சர்வதேச பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் தமது துறையில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு உதவுதாக ஒன்ராறியோ மாகாண முதல்வர் மக்கன்ரி தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவின் புதிய குடிவரவாளர்கள் இந்த மாகாணத்திற்கு பல வழிகளிலும் - குடும்பங்களைப் பராமரித்தல், சமூகத்தைப் பலமுள்ளதாக்குதல், தேவையானவர்களுக்கு உதவுதல் போன்றவற்றின் மூலமாக, தமது பங்களிப்பினை செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், எங்கள் பொருளாதார வளர்ச்சியில் அவர்களது திறமையும், அனுபவமும் பயன்படுத்தப்படுகின்றது. குடிவரவாளர் வெற்றி பெறுகையில் ஒன்ராறியோ மாகாணமும் வெற்றி பெறுகிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் திட்டம் ஆரம்பமாகி நான்கு வருடங்களாகியும் பெரிதாக எந்தச் சாதனையையும் புரிந்து விடவில்லை என்று குடிவரவாளர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்ராறியோ மக்கள் சேவை என்னும் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடு ஆறு மாத கால அளவைக் கொண்டது.

இது கடந்த இலையுதிர் காலத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை, 72 சர்வதேச பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் கணக்கியல், இரசாயனவியல், வியாபார முகாமைத்துவம், சுற்றாடல், சுகாதாரத் துறை போன்றவற்றில்

வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மையான நிலைமையாகும்.

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிகளாக, பங்குபற்றுவோர் குறைந்தது 3 வருடங்களாவது சர்வதேச பயிற்சி பெற்றவர்களாகவும், நிரந்தர வதிவுரிமை பெற்றவர்களாகவும் இருப்பது அவசியம். அத்துடன் அவர்களது ஆங்கிலப் மொழித் திறமையும் பரிசீலிக்கப்படும்.

ஒன்ராறியோ அரசாங்கம் பெரிய சிறிய முதலாளிகளை புதிய குடிவரவாளர்களின் திறமைகளை பயன்படுத்துமாறு ஊக்குவிப்பதாக பிரஜாவுரிமைகள் அமைச்சர் மைக்கோல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தினைத் தவிர மேலும் பல திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. Fair Access to Regulated Professions Act, 2006 எனும் சட்டத்தை அமுல்படுத்தல்; Global Experience Ontario என்னும் தகவல் மையத்தை சர்வதேச பயிற்சி பெற்றோருக்காகத் திறத்தல்; சர்வதேச பயிற்சி பெற்ற, தகுதி வாய்ந்தோர் விரைவாக தொழில்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு உதவியாக இடைவெளிகளை நிரப்பும் 90 இற்கு மேற்பட்ட புதிய திட்டங்களில் \$53 மில்லியன் டாலர்களை முதலிடுதல்; என்பன இவை

சர்வதேச பயிற்சி பெற்ற மருத்துவ பட்டதாரிகளுக்கான செயல்முறை பயிற்சிகள், மதிப்பிடுதல் போன்ற பதவிகளை இரட்டிப்பாக்குதலும், சர்வதேச பயிற்சி பெற்றோருக்குத் தமது துறையில் வேலை பார்ப்பதற்கு, மதிப்பீடு, செயல்முறைப் பயிற்சி, பரீட்சைக்கான பணம் போன்ற தேவைகளுக்காக \$5,000 டாலர்கள் வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடங்குதல் போன்றவைகளுக்கும் ஒன்ராறியோ அரசு முன்னுரிமை அளிக்கின்றது.



ஸ்தி



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

சிட்டுக்களே வாருங்கள்!

அன்பான சிட்டுக்களே, ஒவ்வொரு தடவையும் உங்களைப் பற்றி என்னவெல்லாமோ சிந்தித்து நல்ல கருத்துக்களை மாமா எழுதும் போது அவரும் கூட சிட்டுவாகவே மாறிவிடுகின்றார்; அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. இன்றைய சிந்தனையில் என்ன கூறப்போகின்றார் என்று ஆவலாக இருப்பீர்கள் அல்லவா! அதனையும் கூறி விடுவதில் மகிழ்ச்சி மிகவும் ஏற்படுகின்றது. அன்பான சிட்டுக்களே! உங்களை தண்டிப்பதில் முன்னுக்கு நிற்கும் உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பாராட்டுவதில் மட்டும் பின்தங்கி விடுவதாக அறிய முடிகின்றது. உங்களுக்கு பல கட்டுப்பாடுகளையும் கட்டளைகளையும் அவர்கள் பிறப்பிப்பார்கள். தெரியாமல் நீங்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெரிதுபடுத்தியும் விடுகின்றார்கள். இதனை நேரடியாக அனுபவிக்கும் போது மிகவும் மனம் நொந்து போய்விடுகிறீர்கள் என்று மாமாவைக்கு நன்றாகவே தெரியும்.

அன்பான சிட்டுக்களே! மாமாவின் பார்வையில் நீங்கள் நிரப்பப்பட்ட பொதியுறைகள் போல் இருக்கிறீர்கள். புதிய காரியங்களை கற்றுக் கொள்ளுகிறீர்கள், ஆராய்ந்து பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள், சில விடயங்களை புரிந்து கொள்ள முயல்கிறீர்கள் என்பதனை உங்கள் பெற்றோர்களே புரிந்து கொள்வதில்லை. உண்மையில் அடக்கியாள முற்படும் பெற்றோர்கள் மீது வெறுப்பு அடைகிறீர்கள். அன்பால் பயிற்றுவிக்கும் பெற்றோர்களையே விரும்புகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழக வேண்டும் என்ற எதிர்பார்க்கின்றீர்கள், உங்களோடு நேரத்தை செலவு செய்யும் பெற்றோர்கள் மீது பிரியமாக இருக்கின்றீர்கள்.

அன்பான சிட்டுக்களே! உங்கள் பெற்றோர்களைப் போலவே உங்களுக்கும் சில நல்ல கருத்துக்களை மாமா பழக்க விரும்புகின்றார். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் சில விடயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். பெற்றோர்களின் விருப்பப்படி அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் கட்டுப்பாடாக இருங்கள். உங்கள் மனதினை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்து பாருங்கள். தொலைக்காட்சிக்கு அடிமைப்பட்டு விடாது பயன்தரத்தக்க காட்சிகளையே தெரிவு செய்து பாருங்கள். உங்கள் வாசித்தலையும், நல்ல செயல் திட்டத்தினையும் இவை விழுங்கி விடக்கூடும். அதற்கு இடம் அளிக்காதீர்கள். ஒரே அறையில் இருந்து வெறுமனே தொலைக்காட்சியினை பார்க்காது உங்கள் பெற்றோர்களின் புத்திமதிக்கு மதிப்பளிப்பீர்கள். உங்கள் பெற்றோர்களின் உள்ளத்தினை தொடக்கூடிய விதத்தில் கீழ்ப்படிவும், மரியாதையும் செய்யுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை தண்டிப்பது எதற்காக என்றும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அன்பான சிட்டுக்களே! முன்பு உள்ள காலம் போல இப்போது இல்லை. நீங்கள் உருவத்தில் தான் சிறிய சிட்டுக்கள். உங்கள் செயல்பாடுகள் பெரியவர்கள் போல் இருக்கிறது. உங்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. விரைவில் வாலிபனாகவும் கன்னியாகவும் மாறவுள்ளீர்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் செயல்களை உருவாக்குங்கள். மாமாவின் விருப்பம் உங்கள் உள்ளத்தில் மெருகு ஏற்பட வேண்டும் என்பதுதான்.

ஒரு நூலில் உங்களைப் பற்றி எழுதிய ஆசிரியர் "நீங்கள் அம்பு போன்றவர்கள்" என்கிறார். அதன் கருத்து அம்பு வில்லினை விட்டுப் புறப்படும் போது சரியான இலக்கில் செலுத்தப்பட வேண்டும் என்பது தான். உங்கள் பெற்றோர்களே உங்களை சரியான இலக்கிற்கு செலுத்துகிறார்கள், உங்களை திறமைசாலியாக உருவாக்கவும் விரும்புகின்றார்கள். இதனை உணர்ந்து கொண்டு உங்களை வளப்படுத்துங்கள்.

சிட்டுக்களே! நீங்கள் பூஞ்செடி போன்றவர்கள். உங்கள் அழகினை தீர்மானிப்பவர்கள் உங்கள் பெற்றோர்கள் தான். அவர்களது அன்பும் கனிவும் உங்களை பூந்தோட்டம் ஆக்கிவிடக்கூடியது. உங்கள் எண்ணங்களை வெளியிடவும், பொருட்களை வரைந்து கொள்ளவும், இசைக்கருவியை இயக்கவும் பூரண சுதந்திரம் உங்களுக்கு உண்டு. பெற்றோர்களை வசப்படுத்துவது உங்கள் திறமையில் தங்கியுள்ளது. அவர்கள் பாசத்தினை குறைத்தாலும் நீங்கள் குறையாத அன்பை பொழியுங்கள். மகிழ்ச்சியின் இருப்பிடமான உங்கள் அன்பில் அவர்கள் தோய்ந்து விடுவார்கள்.

மீண்டும் சந்திப்பேன்...

Great Canadian Writing Contest

பாடசாலைச் சிறுவர்களை எழுத்திலும் வாசிப்பிலும் தூண்டும் போட்டி

இந்த வருட வசந்த காலத்தில் ABC Canada Literacy Foundation இனுவைய இரண்டாவது வருடாந்த Great Canadian Writing Contest என்னும் போட்டியில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான 5ம், 6ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கதை எழுதும் போட்டியில் பங்குபற்றவுள்ளார்கள்.

வயது வந்த கனடியர்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படும் ஒரு பிரச்சனை எழுத்தாற்றல் குறைவே யாகும். இதனை இளவயதி லேயே ஊக்குவிப்பதன் மூலம் வளரும் தலைமுறையை படிப்பு, எழுத்தில் சிறந்தவர்களாக ஆக்குவது ஒரு சிறந்த முதலீடாகும் என இந்நிறுவன அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். சிறுவர்களிடையே வாசித்தல், எழுதுதல், இலக்கிய ஆர்வத்தினை தூண்டுவதற்கு, அதனை ஒரு சந்தோஷமான விடயமாக அவர்களுக்கு காண்பிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த வருட போட்டியில் சிறுவர்களின் குடும்ப வாழ்க்கையை உள்ளடக்கிய ஒரு புதிய சிருஷ்டியை தாம் பார்க்க விரும்புவதாக நடுவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக்கங்கள் ஏப்ரல் 16ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். ஆக்கங்கள் 200 வார்த்தைகளைக் கொண்டதாக ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் எழுதப்படலாம். விளக்கப் படங்கள் கொண்ட புத்தக அட்டை வடிவமும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

பங்குபற்ற விரும்பின், மேலதிக விபரங்களுக்கு www.gmacgreat-canadianwritingcontest.ca இணையத் தளத்தைப் பார்க்கவும்.

ஒன்றாயியோ மாகாணத்தின் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒரு தடவை, அக்டோபர் மாத முதல் வார வியாழக்கிழமை நடைபெற வேண்டும். இதன்படி அக்டோபர் 4ம் திகதி தேர்தலுக்கான நாள்.

ஆனால், அன்றைய தினம் யூத மக்களின் கொண்டாட்ட காலமாக இருப்பதால் ஆறு நாட்களால் பின்போடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு நாடி பிடித்துப் பார்ப்பது போன்ற ஒரு குட்டித் தேர்தல் கடந்த மாதம் இங்கு நடைபெற்றது. மாகாண சபையின் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இது.

மார்க்கம், பேர்ளிங்டன் தொகுதிகளை முறையே லிபரலும், கன்சர்வேடிவ்வும் தக்க வைத்துக் கொண்டன. ஆனால் யோர்க் - வெஸ்டன் தொகுதியை லிபரல் கட்சியினர் என் டி. பியிடம் கோட்டைவிட நேர்ந்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் பார்க்டேல்-ஹைபார்க் தொகுதி இடைத்தேர்தலிலும் லிபரல் வேட்பாளர் என். டி. பியிடம் தோல்வி கண்டார். மாகாண கல்வி அமைச்சராகவிருந்த ஜெரால்ட் கென்னடி (லிபரல்) வைத்திருந்த தொகுதி இது.

ஆக, ரொறன்ரோ நகர சபைக்குட்பட்ட இரண்டு தொகுதிகளிலும் என். டி. பியிடம் லிபரல் மண் கவ்விபுள்ளது. இது, எதனைச் சுட்டுகின்றது?

அக்டோபரில் ஒன்றாயியோவின் 103 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் டால்ரன் மக்களிரியின் லிபரல் தனித்து ஆட்சிக்கு வருவது சாத்தியமற்றதென்பதை உணரமுடிகின்றது.

இந்தப் போக்கு நீடிக்குமானால், அடுத்த தேர்தலின் பின்னர் என். டி. பியின் வெளி ஆதரவுடன் லிபரலின் சிறுபான்மை அரசே ஒன்றாயியோவில் சாத்தியமாகலாம் போலத் தெரிகின்றது.

இக்கட்டத்தில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் ரொறன்ரோ பெருநகரில் பிரதான சக்தியாக மாறும்

கனடியத் தமிழர் வாழ்வு மாகாணத் தேர்தலில் என்ன செய்யலாம்?

என்பது உண்மை.

இதனை மாகாண முதல்வர் மக்களிரியும், பிரதி முதல்வர் ஜோர்ஜ் சிமிதர்மனும் நன்கு அறிந்துள்ளனர். மார்க்கம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மைக்கல் சான், இரண்டு வாரங்களுக்குள் அமைச்சராக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக மாகாண சபை உறுப்பினரான இவருக்கு வருமானத்துறை அமைச்ச வழங்கப்பட்டுள்ளது. இது ஏன்?

அக்டோபர் தேர்தலில் ஒன்றாயியோ முழுவதுமுள்ள சீனச் சமூக வாக்குகளைக் கவர்வதற்கே 'இந்த அடையாளம்' என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. மார்க்கம் இடைத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் கனடிய தமிழர் பேரவையின் தலைமையில் ஒன்றுபட்டு மைக்கல் சானின் வெற்றிக்கு இரவு பகலாக உழைத்ததை எவரும் மறுக்க முடியாது. இவரது வெற்றியில் தமிழருக்குக் கணிசமான பங்குண்டு என்பதை லிபரல் கட்சியினர் மறந்துவிடக் காரணமில்லை.

ரொறன்ரோ நகரத்தில் தமிழ்மொழி பேசுவோர் தொகை நான்காவது இடத்தில் இருக்கின்றது. ஆனால், ஒரு தமிழர் கூட நகரசபை உறுப்பினராக இதுவரை தெரிவாகவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதற்காகப் போட்டியிடுவதில் பிரயோசனமில்லை. வெல்வதற்காகப் போட்டியிடும் சூழல் முதலில் உருவாக்கப்பட வேண்டும்.

அக்டோபரில் நடைபெறவுள்ள ஒன்றாயியோ மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் எவராவது போட்டியிடும் சாத்தியமுண்டா என்பதை அவதான-மாகக் கவனிக்க வேண்டும். சொரியலான சுயேட்சைப் போட்டியில் பிரயோசனமில்லை. பிரதான

கட்சிகளுக்குள் புகுந்து கட்சி அபேட்சகர்களாக நியமனம் பெறவேண்டுமென்பதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற மத்திய லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 'தமிழ் லிபரல்' தோற்றம் ஒரு சாதனையாக அமைந்தது. ஐம்பது வரையான வாக்குரிமைப் பிரதிநிதிகள் இதனால் தலைமைத் தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழரின் ஒன்றுபட்ட பலத்தை இது எடுத்துக் காட்டியது என்றும் சொல்லலாம்.

இவ்வாறான திட்டமிட்ட ஒரு நடவடிக்கை மாகாண சபைத் தேர்தலுக்கும் அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் எதற்காக அவசியமென்பது பற்றி விபரமாகப் புரிய வைக்கவும் வேண்டும்.

பல்கலைக் கழக மாணவர்களும், இளைஞர்-யுவதிகளும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டிய காலகட்டம் இது. சிறுபான்மையினராக இருக்கின்ற ஒரேயொரு காரணத்தால் சட்டம்-ஒழுங்கு-நீதி என்னும் அத்தியாவசிய விடயங்களில் எமது இளைஞர்களும் மாணவர்களுமே முதலில் பாதிக்கப்படுகின்றவர்களாக இருக்கின்றனர்.

'தமிழர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர்' என்பதைக் கனடிய மைய ஊடகங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரியப்படுத்த ஒரே வழி அரசியலில் நேரடியாகப் பிரவேசிப்பதுதான்! பூனைக்கு மணி கட்டுவது யார் என்று பார்த்திருக்க வேண்டியதில்லை.

அக்கறையுள்ளவர்கள் முதலில் ஒன்றிணையலாம். அடுத்து மற்றையவர்களையும் இணைக்கலாம்.

'பருவமறிந்து பயிர் செய்' என்பதே அரசியல்தான்!

உக்கிரன்
பார்வை



மணி வேலுப்பிள்ளை
எழுதும் தொடர்

பகுதி
12

காதில் விழுந்தவை

134. இன்று லெபனானில் கொல்லப்பட்டவர்களுள் இருவர் சாமானிய பொதுமக்கள் (2006-07-26). எஞ்சியோர் சாமானிய மேன்மக்கள் போலும்! ஒன்றில் பொதுமக்கள் அல்லது சாமானிய மக்கள் அல்லது சாதாரண மக்கள் என்று குறிப்பிடுவதே பொருத்தம். பொது, சாமானிய, சாதாரண.... மூன்றும் இங்கு ஒரே பொருளை உணர்த்துபவை.

135. லெபனானில் தெளிவான ஐ.நா. நிலை என்று குறிப்பிடப்பட்ட இடம் தாக்கப்பட்டது (2006-07-26). லெபனானில் ஐ.நா. நிலை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்ட இடம் தாக்கப்பட்டது.

136. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் குற்றச்சாட்டுக் குறித்து இஸ்ரேல் தெளிவாகக் கோபமடைந்துள்ளது (2006-07-26). Israel is, clearly, angry with UN Secretary General's accusation. இங்கு clearly என்பது முழு வசனத்தையும் விசேடிக்கிறது. அதாவது: ஐ.நா. செயலாளர் நாயகத்தின் குற்றச்சாட்டுக் குறித்து இஸ்ரேல் கோபமடைந்துள்ளமை தெளிவு (தெளிவாகத் தெரிகிறது).

137. வருத்தம் கொடுக்கக் கூடிய வகையில் இரு தரப்புகளுமே அதனை (போர் நிறுத்தத்தை) கடைப்பிடிக்கவில்லை (2006-07-31). வருத்தம் கொடுக்கக்கூடிய வகையில் கடைப்பிடிக்கவில்லை என்றால், பரவாயில்லைத்தானே! ஆனால் முழுமுதல் ஆங்கில வசனம் இவ்வாறு பொருள்படாது. Regrettably, neither party is upholding the ceasefire அல்லது அத்தகைய ஒரு வசனமே மேற்கண்டவாறு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வசனத்தில் Regrettably என்னும் சொல் முழு வசனத்தையும் விசேடிக்கும் விளையாட ஆகும். அதாவது: இரு தரப்புகளுமே அதனைக் கடைப்பிடிக்காமை வருத்தம் கொடுக்கிறது. இதனை நாம் இன்னும் செம்மைப்படுத்தலாம். இரு தரப்புகளுமே அதனைக் கடைப்பிடிக்காமை வருந்தத்தக்கது.

138. இந்த வார இறுதிக்குள் லெபனானின் உள்ளே 6 கிலோ மீட்டர் தூரத்தை தனது இராணுவத்துக்கான களமாக உருவாக்க இஸ்ரேல் திட்டமிடலாம் என்று வேறு சில ஆதாரங்கள் கூறுகின்றன (2006-08-02). வேறு சில ஆதாரங்கள் கூறுகின்றன என்பது பொருந்தாது. According to other sources... அல்லது Other sources say... என்பதே இதன் தோற்றுவாய் ஆகக்கூடும். சம்பந்தப்பட்ட வசனத்தை வேறு சில தரப்புகள் கூறுகின்றன என்று முடிக்கலாமே! அல்லது வேறு சில தரப்புகளின்படி... என்று தொடங்கி ...இஸ்ரேல் திட்டமிடலாம் என்று முடிக்கலாமே!

139. இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது (2006-08-03). இத்தகைய வசனங்களில் குறித்து என்னும் சொல் பற்றி என்று பொருள்படுவதால், நிகழ்வுகள் குறித்து அல்லது நிகழ்வுகள் பற்றி... அவதானித்து வருகிறது என்பது அறவே பொருந்தாது. நிகழ்வுகளை இந்தியா அவதானித்து வருகிறது என்று இயல்பாகவும், இலகுவாகவும் இதமாகவும் குறிப்பிடலாமே! இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா அதன் கரிசனையைத் தெரிவிப்பது வேறு கதை.

140. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் முழுப் பதினைந்து உறுப்பினர்களும் கூடுவர் (2006-08-06). all the fifteen members of the UN Security Council will meet. இங்கு All the fifteen members என்னும் ஆங்கில வழக்கு சொல்லுக்குச் சொல்லாக முழுப் பதினைந்து உறுப்பினர்களும் என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் வழக்கு அல்ல. உறுப்பினர்கள் பதினைந்து பேரும் என்பதே தமிழ் வழக்கு. All the fifteen members என்பதே அதன் பொருள். அதாவது: ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் பதினைந்து பேரும் கூடுவர். பதினைந்து பேரும் என்பதில் உள்ள "ம்" என்னும் ஒற்றை எழுத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் மாண்பு நயக்கத்தக்கது.

141. இந்தியாவில் பயில்வதற்கு அனுப்பப்பட்ட காவல் துறையினர் உறுதியாக இலங்கைக்குத் திரும்பவில்லை (2006-08-06). The police officers sent to India for training have, certainly, not returned to Sri Lanka என்னும் வசனமோ, அத்தகைய வசனமோ இதன்

தோற்றுவாய் ஆகக்கூடும். இங்கு உறுதியாக (certainly) என்னும் விளையாட, திரும்பவில்லை (have not returned) என்னும் பயனிலையை விடுத்து முழு வசனத்தையும் விசேடிக்கிறது. அதாவது இந்தியாவில் பயில்வதற்கு அனுப்பப்பட்ட காவல் துறையினர் இலங்கைக்குத் திரும்பவில்லை என்பது உறுதி. இத்தகைய வசனங்களில் விளையாட முழு வசனத்தையும் விசேடிக்கும் விதத்தை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளோம்.

142. விடுதலைப் புலிகளின் நன்கு தயாரிக்கப்பட்ட தாக்குதல் (2006-08-17). Well prepared attempt by the LTTE. விடுதலைப் புலிகள் நன்கு ஆயத்தப்படுத்திய தாக்குதல்.

143. விடுதலைப் புலிகளின் நன்கு தயாரிக்கப்பட்ட முயற்சி (2006-08-17). Well prepared attempt by the LTTE. விடுதலைப் புலிகள் நன்கு ஆயத்தப்படுத்திய முயற்சி.

144. சீனாவின் இராணுவத் துருப்பினர் வேறெந்த வெளிநாட்டிலும் இயங்கவில்லை (2006-08-17). இராணுவத் துருப்பினர் என்று நீட்ட வேண்டியதில்லை. துருப்பினர் என்றாலே போதும். இனி இராணுவம், துருப்பு இரண்டும் தமிழுக்கு வேண்டாத வேற்றுமொழிச் சொற்கள். சீனாவின் இராணுவத் துருப்பினர் என்பதை சீனப் படையினர் என்று குறுக்கித் தமிழ்ப்படுத்தலாம்.

145. ஒழுங்கு செய்யப்பட்ட குற்றவியல் குழுக்கள் (2006-08-20). Organized criminal gangs போன்ற ஏற்கத்தகாத குழுக்களை நாம் ஒழுங்கு செய்யப்பட்டவை என்று கொள்ள முடியாது. Organized crime என்பது பெருங் குழுமங்களாய் இயங்கும் துறைபோன குற்றவாளிகள் கூடிப்பிரியும் குற்றம் (crime committed by professional criminals working in large groups) என்றே வரையறுக்கப்பட்டுள்ளது (Oxford). அந்த வகையில் organized criminal gangs என்பது கூட்டுச் சேர்ந்து குற்றம் புரியும் குழுக்கள் என்றே பொருள்படும். Organized group of workers என்பது கூட்டுச் சேர்ந்த தொழிலாளர் குழுமம் ஆகும். அதே வேளை well-organized rally என்பது நன்கு ஒழுங்கு செய்த அல்லது நன்கு ஒழுங்குசெய்யப்பட்ட பேரணி ஆகும். Organized religion என்பது ஒழுங்கமைவுற்ற மதம் என்று பொருள்படும். இதன் குறுக்கம்: அமைவுற்ற மதம்.

அடுத்த இதழில் தொடரும்..

இன்றைய மாணவர் சமுதாயத்தை நினைத்தவுடன் முதுகில் புத்தகப் பையம் கையில் செல்லிடத் தொலைபேசியுமான தோற்றமே எமது கண்முன் வருகிறது. அவ்வளவு தூரத்திற்கு அவர்களுடைய இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இந்த செல்போன் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. இத்தகைய ஒரு “முக்கியமான உபகரணத்தை” ரொறன்ரோ கல்விச்சபை வகுப்பறைகளிலும், பாடசாலை விறாந்தைகளிலும் (Hall ways), உணவுச் சாலைகளிலும் (Cafeterias) தடைசெய்ய வேண்டும் என்ற பிரேரணையை கொண்டு வந்துள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் பெற்றோர் மத்தியில் இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உடனடியாக தேவைப்படும் நேரங்களில் தொடர்பு கொள்ள முடியாமல் போனால் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என முறைப்படுகிறார்கள். பிள்ளைகள் தங்கள் வைத்தியரின் நியமனத்தை (Appointment), மற்றும் முக்கிய நியமனங்களை மறந்து விடுவார்களாம், அதனை குறிப்பிட்ட நேரத்தில் நினைவூட்ட இந்த செல்போன் அழைப்பே உதவுவதாகவும் கூறுகிறார்கள். அது மாத்திரமல்ல தமது பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அடிக்கடி அறிய இவ் அழைப்புகள் தேவைப்படுவதாகவும் கூறுகிறார்கள் (To keep track of their movements). எத்தகைய ஒரு பரிதாபமான நிலைமை. பிள்ளைகளை பெற்றோர் எந்த நேரமும் பொலிஸ்காரன் போல் கவனித்துத் தான் வாழ வேண்டுமா? தனது வைத்திய நியமனத்துக்கு செல்வதற்கு கடைசி நிமிடத்தில் கூட நினைப்பூட்ட வேண்டிய அளவுக்கு இன்றைய பிள்ளைகள் பொறுப்பற்றவர்களா? இதற்கெல்லாம் பெற்றோரைக் குறை கூறுவதா அல்லது பிள்ளைகளை குறை கூறுவதா என அங்கலாய்க்கின்றது கல்விச்சபை. மொத்தத்தில் இன்றைய சமுதாயம் ஒரு செல்லிடத் தொலைபேசிக்கு பழக்கப்பட்டு, அதற்கு அடிமையாகி விட்டது (Cell phone addicted society). இதில் பரிதாபத்துக்குரிய விடயம் யாதெனில் பல பெற்றோர்கள் தமது கையாலேயே பிள்ளைகளின் செல்போன்களுக்குரிய கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். தங்களுக்கு காசு போனாலும் பரவாயில்லை பெரும் நிம்மதியை இவ் உபகரணம் அளிப்பதாகக் கூறுகிறார்கள்.

ஒரு ஆசிரியர் தொழில் புரியும் பொழுது வகுப்பில் ஒழுங்கை நிலைநாட்டுவது இந்நாட்டில் அவ்வளவு சுலபமான விடயமல்ல. ஆசிரியர் பெரும் பிரயத்தனப்பட்டு ஒழுங்கை நிலைநாட்டி பாடத்தை நடத்திக் கொண்டு இருக்கும் பொழுது, செல்போன் மணி அடிப்பதும் மாணவர்கள் “Excuse Me” என்று சொல்லி வகுப்புக்கு வெளியில் சென்று கதைப்பதும், பின்பு “sorry” என்று சொல்லிக்

No Cell Phones in Schools செல்லிடத் தொலைபேசிக்கு பாடசாலைக்குள் தடை

கொண்டு வகுப்புக்குள் வருவதும் எவ்வளவு தூரம் வகுப்பில் உள்ள மாணவர்களின் கவனத்தை குழப்பும் என்பது ஆசிரியருக்குத் தான் தெரியும். ஏனோ இந்த கஷ்டம் இன்றைய பெற்றோருக்கு விளங்குவதாகத் தெரியவில்லை. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கல்விச் சபைகளும், கனடாவிலுள்ள ஏனைய கல்விச் சபைகளும் வகுப்பு அறைகளிலும், விறாந்தைகளிலும், உணவுச் சாலைகளிலும் செல்போன் மணிசத்தம் கேட்காதபடியான தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தியுள்ளனர் (To curb the intrusion of ring tones). ஆகவே கனடாவிலேயே மிகவும் பெரிய கல்விச்சபையான ரொறன்ரோ கல்விச்சபையும் இதனை நடைமுறைப்படுத்துதல் அவசியம். ஒவ்வொரு பாடசாலை முன் மண்டபத்திலும் ஒன்றோ, இரண்டோ தொலைபேசி இணைப்புகள் காணப்படுகின்றன (Pay phones). பிள்ளைகள் தம் வசம் ஒரு 25 சதம் வைத்திருந்தால் வேண்டிய பொழுது விரும்பியவர்களோடு



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

தொடர்பு கொள்ளலாம். 25 சதம் இல்லாவிட்டால் ஒரு அவசர தேவைக்கு பாடசாலை நிர்வாகக் கந்தோரில் கூறினால், உடனடியாக அங்குள்ள காரியதரிசிகள் இணைப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெற்றோரும் அவசரமோ, அவசியமோ ஏற்படும் இடத்து நிர்வாகக் கந்தோருக்கு விடயத்தைத் தெரியப்படுத்தினால், மாணவனுக்கு உடனடியாக விடயத்தைத் தெரியப்படுத்துகிறார்கள். அவ்வளவு தூரத்திற்கு இந் நாட்டில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரோடும் பிள்ளைகளோடும் ஒத்துழைக்கிறார்கள். அதற்காகச் சிறு, சிறு விடயங்களுக்கெல்லாம் பாடசாலையை அழைக்க முடியாது. பிள்ளைகளைத்தான் பொறுப்புள்ள பிள்ளைகளாகப் பெற்றோர் வளர்க்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அதனால் காலப்போக்கில் பொறுப்பற்ற பிள்ளைகளை உருவாக்கிய பிழையை விட்டதன் பயனை அனுபவிப்பவர்களும் பெற்றோர்கள் தான்.

இன்று விதம் விதமான செல்போன்களின் மாதிரிகள் (new model) தயார் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. காலையில் வந்த மாதிரிக்கும், பின்னரம் வீற்பனையாகும் மாதிரிக்கும் இடையிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. இவற்றை வைத்திருக்கும்

மாணவர்கள் சக மாணவர்களுக்கு அவற்றைக் காட்டி பெருமைப்படுவதிலேயே தமது நேரத்தில் பெரும் பொழுதைச் செலவழிக்கிறார்கள். இதனால் வசதியற்ற மாணவர்களின் மனதில் ஏக்கத்தையும், விரக்தியையும் கூட ஏற்படுத்துகிறார்கள். பல வகுப்புகளில் அதிலும் உடற்பயிற்சி வகுப்பில் (Gym class) செல்போன்கள் களவு போதல் சாதாரண விசயமாகிக் கொண்டு வருகிறது. இன்றைய செல்போன்களுக்குக் கமெராக்கள், இன்ரநெட் (Internet) வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் இதனால் பல குழப்படியான செயல்களைச் செய்கிறார்கள். பரீட்சைகளில் ஏமாற்றுவதற்கும், பாடசாலையில் நடைபெறும் கோஷ்டிச் சண்டைகளுக்கும் (Brawls), அடிபிடிக்கலுக்கும் வெளியாறை உடனடியாகத் தொடர்பு கொண்டு அழைப்பதற்கும், ஏன் வகுப்பில் கூட ஒருவருக்கொருவர் சில செய்திகளைத் தெரியப்படுத்தவும் செல்போனை பாவிக்கிறார்கள். சில

மாணவர்கள் கீழ்த்தரமான படங்களை (Locker room photos) தமக்கென வழங்கப்பட்டுள்ள உடை, புத்தகங்கள் வைக்கும் லொக்கருள் எடுப்பதற்கும் இதனைப் பாவிக்கிறார்கள். அண்மையில் கியூபெக் இலுள்ள ஒரு

பாடசாலையில் ஒரு ஆசிரியை கோபம் வந்த பொழுது நடந்து கொண்ட விதத்தை ஒரு மாணவன் பல கோணங்களில் செல்போனின் கமரா மூலம் படம் எடுத்து அதனை மாணவர்கள் பார்க்கும் ஒரு இணையத் தளத்தில் போட்டதனைப் பல மாணவர்கள் ரசித்துப் பார்த்தது தெரிய வந்ததினால் பாடசாலை நிர்வாகம் அப்பாடசாலையில் செல்லிடத் தொலைபேசிப்பாவணையை நிற்பாட்டியுள்ளது. பல மாணவர்கள் தமக்கு வழங்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்வதனால் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

கலிடொன் (Caledon) பகுதியில் உள்ள ஒரு இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்கள் தங்கள் அதிபரைப் பற்றி பலவிதமான அவதூறான கருத்துகளை Facebook என்ற ஒரு இணைய தளத்தில் பிரசுரித்தார்கள். இதனை அறிந்த பாடசாலை நிர்வாகமும், கல்விச் சபையும் இதனைச் செய்த 19 மாணவ, மாணவிகளை மூன்று நாட்கள் தொடக்கம் எட்டு நாட்கள் வரை தற்காலிகமாக விலக்கினார்கள். இம் மாணவர்கள் தங்கள் அதிபர் பற்றி மிகவும் கீழ்த்தரமானதும், கேவலமானதுமான

(மறுபக்கம் வருக)



கவிநாயகர் கந்தவனம் தரும்
கனடியக் காட்சிகள்

சங்கு நகை

“ஒரு குழந்தையின் சங்கிலியைக் காணவில்லை. யாராவது கண்டு எடுத்தால் தயவுசெய்து அறிவிப்பாளரிடம் ஒப்படைக்கவும்.” இப்படிச் கூட்டம் ஒன்றில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்தச் சங்கிலிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தச் சங்கிலி என்ற சொல் எப்படி வந்தது என்று மட்டும் கொஞ்சம் தெரியும்.

இந்தக் காலத்தில் எங்களுக்குத் தங்கம் போல அந்தக் காலத்துத் தமிழருக்குச் சங்கம். முச்சங்கத்தைச் சொல்லவில்லை. கடற் சங்கத்தைச் சொல்கிறேன். சங்கம் என்பதற்குச் சங்கு என்ற பொருளும் உண்டு. சங்கு மன்னர் அவைகளில் மட்டும் முழங்கவில்லை, கோயில்களில் மட்டும் நாதம் செய்யவில்லை. தமிழர்களின் அணிகலன்களுக்கும் மூலப் பொருளாக விளங்கியது. இதனாற் சங்கு வியாபாரம் தான் வருமானத்தைத் தரும் தொழிலாகப் போற்றப்பட்டது.

சங்கு ஓடுகளைச் சிறிது சிறிதாக வெட்டிச் செதுக்கிக் கோர்த்து மாலையாக மக்கள் அணிந்தார்கள். இதற்கே சங்கிலி என்று பெயர். சங்கு கூட்டாலும் வெண்மை தரும்.

சங்கைச் சுட்டும் மற்றொரு சொல் வளை என்பது. வளையிலிருந்து செய்யப்பட்ட காப்புகள் வளையல்கள் எனப்பட்டன.

பழந்தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து போனாலும் இந்தச் சங்கிலியும் வளையலும் இன்றும் நின்று நிலவுவதற்குக் காரணம் தமிழ் மக்களுக்கு நகைநட்டுகளில் இருக்கும் பற்று.

‘வளை’ வாழ்வதற்கு அதற்குள்ள பலவிதமான பொருள்களும் காரணங்களாக இருக்கலாம். அவற்றுட் சில இவை:

1. வளை - வீட்டு வளை (சூரையைத் தாங்கும் மரம்.)
2. வீட்டுக்கு நல்லவளை வை -
அ) வீட்டுக்கு உறுதியான மரமாய்ப் பார்த்து வை.
ஆ) இல்லறத்துக்கு நல்ல பெண்ணைத் தெரிந்தெடு.
3. வளைந்து கொடு - விட்டுக் கொடு.
4. வளைந்து ஓடு - சுற்றி ஓடு.
5. அவளை வளை - அந்தப் பெண்ணை உனக்கு இசைவாக்கு.
6. அவளை வளைத்துப் பிடி - அவனைக் கைது செய், அவளை வெற்றி கொள்.
7. அந்த வளைவில். ஒரு கடையுண்டு - இங்கு வளைவு மூலையைக் குறித்தது.

இப்படியே வளைகாப்பு, மலர் வளையம், தூதுவளை பந்தர் அலங்கார வளைவு என்று இந்த வளை வளைந்து வளைந்து வேறு சொற்களோடு ஒட்டிக் கொண்டும் மானம் ரோசம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சங்கு விசுவயை விட்டால் வில்லங்கள் என்று நினைத்துப் போலும் இன்றும் கற்புக்கரசியாகத் துலங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக எங்கேயோ தொடங்கிய என்னைச் சுற்றி வளைத்து இப்படி அலட்ட வைத்த குற்றமும் இந்த வளையலுக்கே சேரும்.

ஒன்று மட்டும் உண்மையாகச் சொல்கிறேன். அந்தக் காணாமற்போன சங்கிலியை நான் எடுக்கவில்லை.

செல்லிடத்..

குறிப்புக்களையே பிரசுரித்திருந்தார்கள். இக் குறிப்புகளை தங்கள் சொந்த கணினிகளில் தானே எழுதினோம், பாடசாலைக்கு சொந்தமான கணினிகளில் தாங்கள் எழுதவில்லையே. இதற்குக் கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லையா என வாதாடுகிறார்கள். தாங்கள் இவ்வாறு செய்வதற்கு தங்களை தூண்டியது தங்கள் அதிபரின் சட்ட திட்டங்களே என குறை கூறுகிறார்கள். அவர் விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்று வகுப்பறைகளில் செல்போன் பாவனையை தடை செய்யப் போவதாகக் கூறியதாகும். அவ்வளவு தூரத்திற்கு இம் மாணவர்களை அதிபரின் அறிவித்தல் கோபுரட்டியது என்றால், எவ்வளவு தூரத்திற்கு இன்றைய மாணவர் சமுதாயம் செல்போன் பாவனைக்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பது தெரிய வருகிறது. அதிலும் இதனைச் செய்த மாணவ மாணவிகளில் பாடசாலையின் தலைசிறந்த மாணவர்களும் அடங்குகிறார்கள்.

இந்த செல்போன் கைத்தொழில் மிகவும் அண்மையில் ஏற்பட்ட ஒரு கைத்தொழிலாகும். அதிலும் எல்லோரும் பாவிக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குள் தான் ஏற்பட்டது. இதன் ஆரம்ப காலத்தில் இதனை வசதி படைத்த ஒரு சிலராலேயே நுகர முடிந்தது. 2005ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 779 மில்லியன் செல்போன்களே பாவனையில் இருந்தன. 2009ம் ஆண்டில் இது ஒரு பில்லியனாக உயரும் என Gartner Inc என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் 2001ம் ஆண்டிற்குப் பின் இதன் பாவனை 140 வீதம் உயர்ந்துள்ளது. இதன் பாவனை மேலும், மேலும் உயரும் என ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. 2007ம் ஆண்டில் கனடாவில் 8 வயதிற்கும் 11 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளில் 5 பிள்ளைக்கு 1 பிள்ளை செல்போன் வைத்திருப்பார்கள் என Gartner Inc என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. பாவனை அதிகரிக்க, அதிகரிக்க பிரச்சனைகளும் கூடத்தான் போகின்றன. ஆகவே பாடசாலைகள் இது விஷயத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம். பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும். ஆங்கிலத்தில் ‘Necessity is the mother of invention’ அதாவது தேவைகளே, கண்டுபிடிப்புகளுக்கு தாயாக அமைந்தன என்று கூறுவார்கள். ஆனால் செல்லிட தொலைபேசியைப் பொறுத்தமட்டில் “Invention is the mother of necessity” என்று அதனை நாம் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. அதாவது கண்டுபிடிப்புகளே தேவைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்பதாகும். பொறுப்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணி பெற்றோர்களின் கைகளில் தான் உண்டு.

விகிதாசார தேர்தல் முறைக்கு பலத்த வரவேற்பு

ஒன்றாறியோ மாகாணத்தில் விகிதாசார தேர்தல் முறையினை அறிமுகம் செய்வதற்கு பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தத்தினைக் கொண்டுவர-வென நியமிக்கப்பட்ட Citizens' Assembly எனப்படும் மக்கள் அவையின் முதலாவது கூட்டம் ரொறன்ரோவில் நடைபெற்றது.

மேற்படி அவையில் இடம்பெற்றுள்ள 103 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் விகிதாசார முறையினால், பல்வேறு சிறுபான்மையின மக்களும் மாகாண சபைக்குத் தெரிவாகும் வாய்ப்பு ஏற்படுமென்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

விகிதாசார முறையில் ஒன்றாறியோவில் தேர்தல் நடைபெறுமாயின், ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள 45 தொகுதிகளில் கணிசமானவை சிறுபான்மைச் சமூகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். தற்போது சிறுபான்மையினர் இங்கு 45 வீதத்துக்கும் அதிகமாக வசித்து வருவதே இதற்குக் காரணம்.

ஒன்றாறியோவின் பிரதான மூன்று அரசியல் கட்சிகளும் சில குறிப்பிட்ட தொகுதிகளை சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் இதனால் எழுவது தவிர்க்க முடியாததாகும்.

எனினும், ஒன்றாறியோவின் 103 தொகுதிகளில் சில குறிப்பிட்ட வீதமே, விகிதாசார முறைக்கு ஒதுக்கப்படக்கூடும். இதனை 'mixed member proportional' என்று 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தமிழர் தகவலை தபாலில் பெறலாம்

தமிழர் தகவலை மாதாந்தம் தபாலில் பெறமுடியும். பன்னிரண்டு மாதங்களுக்கு (ஆண்டு மலர் உட்பட) தபாலில் பெற தபாற் செலவாக 30 டாலர்கள் செலுத்த வேண்டும். வருடத்தின் எந்த மாதத்திலிருந்தும் ஆரம்பிக்கலாம். 30 டாலருக்கான காசோலையை, அல்லது காசுக் கட்டளையை Tamils' Information என்ற பெயருக்கு எழுதி, உங்களின் தபால் முகவரி, தொலைபேசி இலக்கத்தையும் தனித்தாளில் எழுதி எமது முகவரிக்கு அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி 2ம் பக்கத்தில் உள்ளது.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
8

கதவு

சற்றே வேகமாக வீசிய காற்றில் சிறிதாய் அசைந்தது கதவு. மனித இழப்புகளில் வலியுற்ற கதவினை வருடிக் கொடுக்கிறதா காற்று...?

திறக்கப்படுகின்ற போதும், பூட்டப்படுகின்ற போதும் தவிர, பிற பொழுதுகளில் பெரிதாய் ஈர்க்கப்படுவதில்லை கதவு.... கதவுகளே இல்லாமல் இன்று ஒரு மனிதனால் வாழ முடிகின்றதா?

எல்லா மனிதரிடத்தேயும் திறப்புகள் இருக்கின்றன.... ஆகவே எல்லோரிடத்தேயும் கதவுகள் இருக்கத்தானே வேண்டும்.

இக் கதவுகளின் பயன்பாடுதான் என்ன? சேகரித்த பொருட்களைப் பாதுகாக்க, தாக்க வருவோரிடமிருந்து தப்பிக்க, அடைத்து வைக்கப்பட்டோர் தப்பாதிருக்க, உள்ளிருப்பவை, நடப்பவை வெளியே தெரியாதிருக்க,

இன்னும் பல காரணங்களுக்காய் கதவுகள் பயன்படலாம். கதவுகள் இல்லையென்றால் பலவற்றைப் பாதுகாக்க முடியாது.

யாரிடமிருந்து...?

கொள்ளைக்காரரிடமிருந்து.. கொலைகாரரிடமிருந்து.. என எழுகின்றன கதவுக்காரரின் குரல்கள்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும், கொடியவர்களைப் பாதுகாக்கவுமே கதவுகள் என்கின்றன கதவுகளற்றவர்களின் குரல்கள்.

எக்குரலின் கூற்று நியாயமானது? அல்லது இரு கூற்றுக்களுமே நியாயமானதா? எவ்வாறாயினும் ஓர் உண்மையை இது புலப்படுத்துகின்றது.

ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்ற சமூக அமைப்பினது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு. கதவு...

அகப்பட்டதைப் பகிர்ந்துண்ட வேடுவ வாழ்க்கை உண்மையானதாக இருந்தது. காத்து வைக்கவும் எதுவும் இல்லை. பறித்து எடுக்கவும் எவனும் இல்லை. கதவுகளைக் கண்டுபிடிப்பதற்கான தேவைகளும் இருக்கவில்லை.

மனிதன் நாகரிகம் பெற்றான் என்றார்கள் வீடு தோன்றியது... தேவைகள் தோன்றின...

நான்கைக்காகச் சேகரிக்கத் தொடங்கினான், மற்றவர்களுக்குரியதையும்.

பறிப்பவர்கள் தோன்றினார்கள்.

வீடுகளுக்குக் கதவுகள் கட்டாயப்படுத்தப்பட்டன.

உள்ளே இருப்பவற்றின் பெறுமதியைப் பொறுத்துக் கதவுகளின் உறுதிகள் தீர்மானிக்கப்பட்டன. ஆழச் சிந்தித்தால் சமூக அமைப்புகளின் அழுத்தமான அடையாளம் கதவு.

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்ற இறைதாதரின் கூற்று கதவுகளுக்குப் பின்னால் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றதா?

இருக்கலாம்.

சோக்கிரிடீஸ், புத்தர், இயேசு, நபி இவர்கள் எல்லாம் பூட்டிய கதவுகளைத் திறக்க முயன்று தோற்றுப் போனவர்கள்.

கதவுக்காரர்களும் இவர்களைக் கடவுளாய்க் கொண்டாடியதில் இவர்கள் தோல்வி நிரந்தரமாகிப் போனது.

உலகின் உயர்ந்த நீதிகள் எல்லாம் பலம் மிக்கக் கதவுகளுக்குப் பின்னால் தான் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றனர். ஒதுக்கப்பட்டவர்கள் நீதிக்காய் ஒங்கி ஓலமிட்ட போதெல்லாம், கதவுகள் இறுகிப் போயிருக்கின்றனவே தவிர இளகிப் போனதாக வரலாறு இல்லை.

கதவுகள் திறக்கப்படாமலுக்குக் காரணம், அங்கு இருப்பதாய்ச் சொல்லப்படுகின்ற நீதி அங்கு இல்லையோ...

இருக்கலாம்.

கதவுகள் திறக்கும் என பதியங்கள் பாடியவர்களில் அதிகப் பேர் பைத்தியம் ஆகியிருக்கின்றனர்.

தட்டித் திறக்கப்படாத கதவுகளை, அடக்கப்பட்டவர்கள் உடைத்தே திறந்திருக்கின்றனர்.

உடைந்து சிதறிய சிலம்பிற்குப் பின்தான் கண்ணகிக்காக நீதியின் கதவுகள் திறந்தன.

உலகெங்கும் உடைக்கப்பட வேண்டிய கதவுகளே ஏராளமாகக் கிடக்கின்றன.



எஸ். ஜெகதீசன்

எழுதுவது

பெயர் தெரியாத வருத்தம்

பரவலாக ரொறன்ரோ வீடுகளுக்கு வந்து செல்லும் அழையா விருந்தாளி - ரக்கூன் .

பழைய கட்டிடங்களெனின் அவற்றின் நடமாட்டம் உள்ளேயும் இருக்கும். புதிய கட்டிடங்களில் அல்லது தொடர்மாடிக் கட்டிடங்களில் அவற்றின் சுதந்திரம் வளவுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடும்.

சிந்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் அப்பிராணிகளால் என்ன பாதிப்பு வரப்போகின்றது என அசண்டையாக இருக்கின்றீர்களா? அவை கொடிய நோய்காவிகள்.

சிறிய தொற்றநோய் என்று அர்த்தப்படும் Leptospirosis அவற்றின் மூலம் 'பட்டினங்களில்' பரவுகின்றது.

எமது உணவின் மிச்சத்தை ரக்கூன் வாய் வைத்துச் செல்கின்றது. அதனை அறியாத எமது அப்பாவி நாய் அந்த உணவை ருசித்து விட்டு, நல்லபிள்ளையாக வீட்டுக்குள் வந்து மடிமீது செல்லம் கொஞ்சுகின்றது.

அந்த விஷக் கிருமிகள் நாய்க்கும் வருத்தமளித்து பின்னர் அதன் ஊடாக எம்மையும் தொற்றிக் கொண்டு பேயாக அலைக்கழிக்கும்.

Leptospira என்ற பக்ரீயா ரக்கூனின் சிறுநீரிலும் அடர்த்தியாகக் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பட்டினங்களுக்குப் புறப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் ரக்கூனின் சிறுநீர் மட்டுமல்ல குதிரை - பன்றி - ஆடு மாடுகள் போன்ற மிருகங்களின் சிறுநீர் கூட கலப்பதால் - அவை மாசடைகின்றன.

அதன் மூலமும் புறநகர் பகுதிகளில் இந் நோய் பரவுகின்றது.

மூன்று வகை கிருமிகள் மிருகங்களிலிருந்து மனிதருக்கு இலகுவில் தொற்றுவன. முதலாவது வெற்றநாய் கடியால் வரும் நோய். இரண்டாவது பறவைக் காய்ச்சல். மூன்றாவது இந்த நோய்.

முதலிரண்டும் பயங்கர தாக்கத்தைத் தரக்கூடியன. ஆனால் பென்ஸிலின் போன்ற Antibiotics மூலம் இந்த மூன்றாவது வகை கிருமிகளின் முர்க்கத்தை முடக்கி விடலாம்.

எனினும் சிக்கல் என்னவென்றால் இந்த வகை கிருமிகளை இனம் கண்டு கொள்ள வைத்திய பரிசோதனைகளால் முடிவதில்லை. நோய் முற்றிய பின்பே இக்கிருமிகளின் வீரியம் வெளிக்காண முடிகின்றது. மனிதரிலிருந்து மனிதருக்கு இந்நோய் தொற்றுவதில்லை.

கடும் காய்ச்சல் - தீவிர தலைவலி - நடுக்கம் - தசைகளில் அதீத வலி - வாந்தி என்பன பெயர் தெரியாத இந்த நோயின் அறிகுறிகள்.

இது மறுதலிக்குமெனின் செங்கமாரிக்கும் மரணத்திற்கும் காரணமாகும். சிறுநீரகம் - ஈரல் போன்றன இந்த நோயால் மிகவும் சிதைவுறும். இரத்தப் பரிசோதனையும், சிறுநீர்ப் பரிசோதனையும் இந்த நோயை கண்டுபிடிக்க உதவும்.

பூனைகளை இந்த நோய் பீடிக்காது. எதிர்ப்புச் சக்தி இயல்பாக அமைந்துள்ளது. அதிக குளிரிலும் அதிக வெப்பத்திலும் இந்நோய் கிருமிகள் மரணித்துவிடும். பத்து வருடங்களுக்கு முன்பு எவருக்குமே இந்தக் கிருமிகள் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. 1998ல் பத்து நாய்கள் இக்கிருமிகளால் பாதிப்படைய 2006ல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை மரணித்துள்ளன.

புதிய ஊசி மருந்து ஒன்று இக் கிருமிகளின் அட்டகாசத்தை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான அங்கீகாரம் சுகாதாரத் திணைக்களத்தால் இன்னமும் வழங்கப்படவில்லை.

குடும்ப நலன் மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்று இந்த நோயின் தன்மைகள் பற்றி அவர்கள் விபரமாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கின்றது.

எதிர்காலத்தில் நீங்கள் டாக்டரிடம் சிறுநீரக கோளாறு காரணமாகவோ அல்லது ஈரல் பாதிப்புக் காரணமாகவோ சென்றால் உங்களிடம் நாய் உள்ளதா? என அவர் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே (வீட்டுக்குள்) வளவுக்குள் ரக்கூனின் நடமாட்டத்தை அனுமதிக்காதீர்கள்! பிராணிகள் அப்பிராணிகளல்ல!

Ontario Provincial Election October 10

ஒன்ராறியோ மாகாணத் தேர்தல் அக்டோபர் 10 திகதி

ஒன்ராறியோ மாகாண சபைத் தேர்தல் வழமையான கால அட்டவணைப்படி வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் திகதி மாகாண தேர்தல் தலைமை அதிகாரியின் ஆலோசனைப்படி நடைபெறவிருப்பதாக அமைச்சர் Marie Bountrogianni அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு தேர்தல் திகதி எந்தவொரு சமய அல்லது கலாசார விடயமாக பாதிக்கப்படாத நாளாக அமைய தலைமை தேர்தல் அதிகாரியே ஆலோசனை கூறுவார். மாகாண தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் நாள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒக்ரோபர் மாதத்தில் வரும் முதலாவது வியாழக்கிழமைகளில் அமையும்.

இதன்படி, 2007 அக்டோபர் 4ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எப்படியாயினும், அந் நாள் ஏதாவது ஒரு சமய, கலாசார நாளாக இருப்பின் தேர்தலைப் பின்போடலாம். புதிய தேர்தல் நாள், அக்டோபர் முதல் வியாழக்கிழமைக்கு அடுத்துவரும் ஏழு நாட்களில் ஒரு நாளுக்கு அதனைப் பின்போடும் உரிமை தேர்தல் தலைமை அதிகாரிக்குண்டு.

அஸ்பிரினும் இருதயமும்

உண்மையில் எல்லாப் பெண்களுமே இருதய நோய் ஆபத்துள்ளவர்களாகக் காணப்படுவதனால், வைத்தியர்கள் அவர்களுடைய பெண் நோயாளர்களுக்கு நாளாந்தம் அஸ்பிரின் பாவிப்பதற்கு மருந்துச் சிட்டைகளை வழங்குவதை கருத்தில் எடுக்க வேண்டுமென சமீபத்திய அமெரிக்க இருதய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட புதிய நியம அறிக்கை கூறுகின்றது. அவ்வுறிக்கை மேலும் கடுமையாக அறிவுறுத்துவது, சிபாரிசு செய்யப்பட்ட உடற்பயிற்சியை வாரத்தில் அனேகமான நாட்களுக்கு ஒரு மணித்தியாலமாவது செய்ய வேண்டுமென்பதாகும்.

மார்ச் 17 சனியன்று தமிழ் மகளிர் எழுச்சிநாள் விழா

ஸ்காபரோ தமிழ் மகளிர் அமைப்பு நடத்தும் அனைத்துலக மகளிர் எழுச்சி நாள் விழா - 2007 இந்த மாதம் 17ம் திகதி (மார்ச் 17) சனிக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் கனடா கந்தசாமி கோவில் பொது அரங்கத்தில் நடைபெறவுள்ளது. பல்வேறு எழுச்சி நிகழ்ச்சிகளும், சிறப்புச் சொற்பொழிவுகளும் இங்கு இடம்பெறவுள்ளன. பிரவேசம் இலவசம். 10ம் திகதி சனிக்கிழமை ரொறன்ரோ நகரில் நடைபெறவுள்ள பல்வேறு இன அமைப்புகளும் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள மகளிர் எழுச்சி நாள் அணிவகுப்பு ஊர்வலத்திலும் தமிழ் மகளிர் அமைப்பு கலந்து கெள்கின்றது. இந்நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை 416 438 0153 இலக்கத்தில் பெறலாம்.

நாளாந்த குறுந்தூக்கம் இருதயத்திற்கு நல்லது

புதிய ஆய்வறிக்கை ஒன்றின்படி, மதிய நேர குறுந்தூக்கமானது உயிராபத்தான இருதய நோய் ஆபத்துக்களை, சிறப்பாக ஆண்களிடையே குறைப்பதாகக் கட்டிக்காட்டுகின்றது.

குறுந்தூக்கம் பற்றி நடத்தப்பட்ட மிகப் பெரிய இந்த ஆய்வில், 23,581 கிரேக்க ஆண்கள் ஆறு ஆண்டுகள் குறைந்தது வாரத்தில் 3 நாட்களாவது குறைந்தது அரை மணி நேர மதிய குறுந்தூக்கம் போட்டதன் பலனாக 37 வீதத்தினால் இருதய நோயினால் இறப்பது மற்றை இருதய நோய்களுக்கு ஆளாவதிலிருந்து, குறுந்தூக்கம் போடாதவர்களிலும் ஆபத்தில் குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமான ஆண்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாகக் காணப்பட்டதுடன், வேலை பார்ப்பவர்களிடையே உறுதியான ஆதாரமாகவும் காணப்படுவதாக இவ்வறிக்கை கூறுகின்றது.

குறுந்தூக்கம் இருதயத்திற்கு மனஅழுத்தத்தையும், வேலைப்பளுவையும் குறைப்பதன் மூலம் உபயோகமானதாக இருந்திருக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

பெண்களும் இக் குறுந்தூக்கத்தினால் பயன் பெறலாம். ஆனால் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஆராய்ச்சியின் போது அவர்கள் பெருமளவில் பங்கெடுக்கவில்லை.



குயினர்ஸ் துரைசிங்கம் கணினிப் பக்கம்

காக்க காக்க கணினி காக்க...

கேள்வி பதில்களை தங்களுக்குள் பரிமாறுவது கூட, ஏற்கனவே தயாரான நிலையில் பட்டியலாக விரிந்து கிடக்கின்றன. ஒரே சொடுக்கில் கேள்வி அல்லது பதில், தகவலாக சென்று விடுகின்றது. அதேவேளை, ஒருவர் செய்யும் வேலையை அல்லது இருக்கும் இடத்தை விட்டு, தன்னை அல்லது தனது கவனத்தைத் திருப்பும் தேவை எழவில்லை. அவரவர் செய்த அனைத்தும் அப்படியே செய்யப்பட்டுக் கொண்டிருக்க, தகவல் பரிமாற்றம் தங்களையறியாது பறந்து செல்கிறது. இதுதான் இங்கு நாம் பார்க்கும் விந்தையான உலகம்.

இதிலே சுவாரஷ்யமான வளர்ச்சி என்னவென்றால், மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனுக்கு தகவல் அனுப்புகின்ற அதே வேகத்தில், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால், அயல்நாடொன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த மகளிடமும், சாப்பிட்டாயா கண்ணா என்று செல்லமாகக் கேட்டு, பதிலும் பெற்று விடுகிறார் அன்னை. இந்த மூவரும் அடுக்களைக்கு வரும்போது, லண்டனிலுள்ள மகள், இரவுணவில் என்னவெல்லாம் சாப்பிட்டாள் என்ற பட்டியலும் கொடுக்கிறாள் அன்பான தாய். கணினியுலகில், தூரம், காலம் என்பதெல்லாம் மறைந்துவிட்டன. நினைவுகள் நிஜக்காட்சிகளாக அந்த நொடியில் நடந்து விடுகின்றன. லண்டன் மகள், தொலைபேசியில் சொல்லியிருந்தால் கூட ரூபகம் வைத்திருக்க முடியாத பல விடயங்களை, எஸ்.எம்.எஸ். ஐ சொடுக்கியபடி பட்டியலிடுகிறாள் அன்னை. அதற்கு மேலதிகமாகவும் இரண்டு தகவல் சேர்க்கிறாள். iPod ஐப் பார்க்கும் அக்கா. அப்படியே நானும் ஹாய் (Hi) சொன்னதாகச் சொல்லி, என் ஈமெயிலைப் பார்க்கச் சொல் என்கிறார் தந்தை. இதுதான் இன்றைய தொடர்புலகம். எல்லாம் கணினிமயம்.

ஒரு காலத்தில், பிரதான தொடர்பூடகமாக, எழுத்து (கடிதம்) இருந்தது. பின் அது ஒலியாக (தொலைபேசி) மாறியது. இப்போதெல்லாம், பிரதான தொடர்பூடகம் என்று பார்த்தால், அது மின்-தகவலாக (கணினி, எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல்) மாறி விட்டது. இங்கிருந்து எங்கே நாம் பயணிக்கப் போகிறோம், அடுத்தகட்ட தொடர்பூடகம் எது என்பதெல்லாம், வியப்பூட்டும் - பிரமிப்பூட்டும் - அச்சமூட்டும் நிஜங்களாக விரைவில் உதயமாகவிருக்கின்றன.

அலுவலகத்து விந்தைகள்

அலுவலகத்தில் தொழில் புரியும் ஒருவருக்கு, அவரது மேசையில் 'உள்ளே', 'வெளியே' என்ற இரு கோப்புக் காவிகள் (File Tray) இருக்கும். அலுவலக கோப்புகள், தொலைநகல்கள், கையொப்பமிட வேண்டிய அல்லது மேற்பார்வை செய்து சரிபார்க்கப்பட வேண்டிய ஆவணங்கள், உத்தரவு அல்லது கைச்சாத்திற்கான ஆவணங்கள் என்று பல்வேறு கோப்புகளும், 'உள்ளே' என்ற கோப்புக் காவியில் அலுவலருக்காக காத்திருக்கும்.

காலையில் வேலைக்கு வந்தால், கோப்புக் காவிகளில் காத்திருக்கும் ஆவணங்களை வேகமாக முடித்து விட்டுத்தான் பின்னர் ஏனைய வேலைகளுக்கு நகர வேண்டிய தேவை இருக்கிறது.

ஆனால், தற்போதைய இலத்திரனியல் கணினியுலகில், இந்த அலுவலக ஒழுங்கமைப்பு முற்றாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. காலையில் அலுவலகம் வருகின்ற ஒருவருக்கு, அவரது கணினி தான் உலகம். கணினி தான் தொழிலகம், கணினி தான் தொடர்பகம். அனைத்திற்கும் ஆதாரமாக கணினியே உருவாகியிருக்கிறது.

அன்றைய நாளில், தான் செய்யப் போகின்ற அல்லது செய்ய வேண்டிய அத்தனை வேலைகள், புதிதாக அலுவலகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய மாற்றங்கள் தொடக்கம், உலக சந்தையின் விலை விபரங்கள், பிரிட்னி ஸ்பியர்ஸ் ஏன் மொட்டை போட்டுக் கொண்டார் என்பது வரை, அனைத்திற்கும் கணினி தான் தஞ்சம். கணினியின் இணையத் தொடர்பு தான் அவரது உயிர்நாடி. காலையில் எழுந்து தினசரி பத்திரிகை ஒன்றைப் பார்த்துவிட்டு காலைக்கடன் முடிக்கப் போகிறவர்கள் அந்தக் காலத்து மனிதர்களாகவும், காலை எழுந்ததும் ஒருமுறை தமக்கு வந்திருக்கும் மின்னஞ்சலைப் பார்த்துவிடத் துடிக்கும் தற்கால மனிதர்களையும் சாதாரணமாக ஒப்பிடலாம்.

இவை தவிர, அலுவலகத்தின் ஒரே மாடியில், ஒரே பகுதியில், சிறிய கட்டடங்களாகப் பிரிக்கப்பட்ட அலுவலக நிலைகளில் (Station) இருக்கின்ற இருவர், தங்களுக்குள் காலை வணக்கம் சொல்வதற்குக் கூட கணினியை, மின்னஞ்சலையே பாவிக்கின்ற விந்தையான தொடர்புலகத்திற்குள் நாங்கள் அடிமெடுத்து வைத்திருக்கிறோம். (அடுத்த இதழில் தொடரும்)

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

இப்படியும் ஒரு தட்டுப்பாடு!

தட்டுப்பாடு, இடமின்மை, பற்றாக்குறை என்பவை அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சொற்கள். உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, அகதி முகாமில் இடமின்மை, வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு என்பவை நாம் தினசரி கேட்கும் செய்திகள்.

ஆனால், புதியதொரு வகையான இடமின்மை அல்லது பற்றாக்குறையை அண்மையில் பத்திரிகைகளில் செய்தியாகப் பார்த்தபோது உடலுக்குள் எதோ ஓடியது போன்ற உணர்வு.

அமெரிக்க தர்பார் இடம்பெறும் ஈராக்கின் தலைநகரான பாக்க்தாத் நகரத்தில் இந்த இடமின்மை ஏற்பட்டுள்ளது. இதுதான் செய்தி: 'Baghdad morgues run out of room.' பாக்க்தாத் சவச்சாலைகளில் சடலங்களை வைக்க இடமில்லாமல் அவை நிரம்பி வழிகின்றனவாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் அங்கு கொல்லப்படுவதால், தங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளதாக டாக்டர்கள் கை விரிக்கின்றனர்.

அமெரிக்க மனித உரிமை.....?

பறக்கும் காதலால் வேலை பறந்தது

ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பைக்கு காண்டாஸ் எயர்வேஸ் விமானம் பறந்து கொண்டிருந்தது. பிரபல ஹொலிவுட் நடிகர் ரால்ப் ஃபியன்ஸ்சும் அதில் ஒரு பயணி.

விமானப் பணிப்பெண் விசாவை கழிவறைக்குள் அணைத்துச் சென்ற நடிகர்....., அரை மணி நேரத்தின் பின்னர் இருவரும் வெளியே வந்தனர்.

விடயம் மேலிடத்துக்குச் சென்றது. பணிப்பெண் விசா அளித்த விளக்கம் இது:

"ரால்ப் மிகமிக அழகானவர். அவருடன் உறவு கொள்வதை யார் தான் விரும்பமாட்டார்கள். நான்

இது எப்படி இருக்கு?

விமானத்தில் செய்தது தவறு என்பது எனக்குத் தெரியும். அவருடன் உறவு கொண்டதால் என்னுடைய வேலை போகுமானால், அதற்கு அந்த விலையைக் கொடுக்கலாம்" என்பது அவர் அளித்த பதில்.

நடிகர் ரால்ப் ஒரு பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், பறக்கும் விமானத்துள் மட்டுமன்றி பம்பாய் ஹோட்டலொன்றிலும் விசாவுடன் உறவு கொண்டதாகச் சொல்லியுள்ளார்.

விசாவின் வேலை மறுநாளே பறந்து விட்டது.

முத்திரைக் கதையால் மூக்குடைபட்ட சிங்களம்

நாட்டுப்பற்றாளர் காவலூர் நவம் (வி. நவரத்தினம்) அவர்களுக்குச் சிறப்பளிக்கும் முகமாக அவரது உருவம் பொறித்த முத்திரை அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டது.

இதனையறிந்த சிங்கள அரசு சினங்கொண்டு சிலிர்த்தது. "தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடி தமிழீழம் பெற வேண்டும் என்று கூறி வந்த 'புலி'க்கு கனடிய அரசு முத்திரை வெளியிடுவதா?" என்று கனடிய அரசிடம் சிங்கள அரசு விளக்கம் கேட்டது.

கனடாவில் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவரது உறவினர்கள் முத்திரை வெளியிடும் நடைமுறையைக் கனடிய தபால் நிறுவனத் தலைவர் விளக்கம் அளித்தார். விடயத்தைப் புரியாமல் புகார் செய்த சிங்கள தேசம், விபரம் புரிந்ததும் வாலைச் சுருட்டிக் கொண்டது.

1960களில் தமிழீழத்துக்கான முதலாவது தமிழரசு முத்திரையை அச்சடித்து, வெளியிட்டு, விற்பனை செய்து 'முத்திரை' பதித்தவர் காவலூர் நவரத்தினம் என்பதை மகிந்த குமுறலுள்ள எவராவது அறிந்திருப்பார்களோ?

காண்டம் வாசிப்பவர்களின் 'இடைச் செருகல்' காணீர்!

தமிழகத்தின் ஜேப்படிக்காரர்கள் கனடாவுக்குள் காண்டக்காரர்களாக படையெடுத்துள்ளனர். இளிச்ச ஈழத்தமிழனின் தலையில் புளியெண்ணெய் தடவ பல நூறு டாலர்களை அறிவிடுகின்றார்கள்.

இதனை எம்மவர்களே முன்னின்று செய்து வருவது தெரிகின்றது.

இங்குள்ள சில பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக 'றியல் எஸ்டேட்' முகவர்களை விஞ்சுமளவுக்கு இவர்களின் விளம்பரங்கள் - ஒளிப்படங்களுடன்.

அப்படங்களில் ரஜினிகாந்த், சிவாஜி போன்றவர்களுடன் நிற்பது போன்ற போஸ். உற்றுப்பார்த்தால் பிரபல நடிகர்களின் படங்கள் இடைச்செருகலாக நுழைக்கப்பட்டிருப்பது பளிச்செனத் தெரிகின்றது.

இடைச்செருகலில் பெயர்போன கனடிய 'பேப்பர்கார்தான்' இந்த ஆலோசனையைக் கொடுத்தவரோ?

கனடிய ஒரு சதத்துக்கு விரைவில் இறுதிச் சடங்கு

கடந்த ஒரு சகாப்தத்துள் 30.5 பில்லியன் ஒரு சத (பெனி) நாணயங்களைக் கனடிய அரசு பாவனைக்கு விட்டுள்ளது. இதனைத் தயாரிப்பதற்கான வருடாந்தச் செலவு 130 மில்லியன் டாலர்கள்.

அனேகமான 'பெனி'கள் வீடுகளின் சாடிகளிலும், உண்டியல்களிலும் சேகரிப்புச் சின்னமாக தூங்கிக் கிடப்பதால் பாவனைக்கு வருவது மிகக்குறைவு. இதனால் இதன் தயாரிப்பை நிறுத்தக் கனடிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

உதாசனன் உலா விருந்து

ஈரெண் அகவை மலர்



வேளியீட்டு வைபவம்



தமிழர் தகவலின் பதினாறாவது ஆண்டு விழா வழக்கம்போல ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் பெப்ரவரி 18ம் திகதி பிற்பகல் சரியாக 3:45 மணிக்கு ஆரம்பமானது. முதல் அமர்வு ஈரெண் அகவை மலர் வேளியீட்டு வைபவமாக கவிநாயகர் வி. கந்தவனம் தலைமையில் இடம்பெற்றது. கனடியத் தமிழர்களின் அரசியல்வானில் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நீதன் சண்முகராஜா அங்குரார்ப்பண உரை நிகழ்த்தி வைபவத்தை ஆரம்பித்து வைத்தார். ரொறன்ரோ ஜாவில் கல்லூரி மாணவி அனோஜினி குமாரதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. சிவபீ ப. விஜயகுமார குருக்கள் ஆசியும், சிவபீ ப. கிருஷ்ணராஜ குருக்கள் வாழ்த்தும் வழங்கி நிகழ்ச்சிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். தமிழர் தகவல் குடும்பத்தின் மூத்தவர்களில் ஒருவரான கவிநாயகர் கந்தவனம், தகவலின் தனித்துவத்தையும், அதன் பணிகளையும் தமக்கேயுரிய பாணியில் எடுத்தியம்பித் தலைமையுரையை நிகழ்த்தினார். பிரபல இலக்கியவாதி க. நவம் தமிழர் தகவலின் 16 ஆண்டுகளை மீள்பார்வை செய்து உரையாற்றினார். (உரை முழுமையாக 15ம் பக்கத்தில் உள்ளது). யாழ்ப்பாணப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவரும் முன்னணி ஆய்வாளருமான கலாநிதி நாகராஜ ஐயர் கப்பிரமணியன் ஈரெண் அகவை மலரை வேளியீட்டு வைத்து உரையாற்றினார். (அடுத்த இதழில் இவரது உரை முழுமையாகப் பிரசுரமாகும்). முதலாவது அமர்வு சரியாக 4:40 மணிக்கு முடிவுற, விருது வழங்கும் ஆங்கில அமர்வு மறு கணமே ஆரம்பமானது. இதற்கு தகவலின் உதவி ஆசிரியர்களில் ஒருவரான திரு. அன்ரன் கனகசூரியர் தலைமை தாங்கினார். விருது பெறுபவர்களை நீதன் சண்முகராஜாவும், தாட்சா நவமாணிக்கமும் அறிமுகம் செய்தனர். விழா இறுதியில் சிற்றுண்டி உபசாரம் இடம்பெற்றது.



ஒளிப்படங்கள் - கே. கமல்



மகாஜன அதிபர்
பொ. கனகசபாபதி

காற்றடித்த பந்து போல உயர உயர...

கனடா வந்த நான் திருமதி கனகேஸ் நடராசாவின் உதவியால் ரொறண்டோ கல்விச் சபையின் புக முடிந்தது. முதலில் சென்றது யோர்க்டேல் இரண்டாம் நிலைப் பாடசாலை. அங்கே உள்ள உப அதிபர் என்னை ஒலிபெருக்கி மூலம் அந்த அறிவியலினைச் செய்யச் சொல்லி, நான் ஏதோ முன்பின் இது பற்றித் தெரியாதவன் போல, “இங்கே நாங்கள் பொது அறிவித்தல் முறை ஒன்றினை வைத்து உள்ளோம். அதன் மூலம் செய்திகளை வகுப்பறைகளுக்கு தெரியத் தருவோம்” என்றார். எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. மகாஜனாவில் 1960ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த முறையினை நாம் கையாண்டு வந்துள்ளோம். காலையில் ஒலிபெருக்கியில் தேவாரம் ஒலிப்பது முதல் எல்லா அறிவிப்புகளும் ஒலிபெருக்கி மூலமாகவே நடைபெற்றது. இதற்கான ஆக்க வேலைகளை நானும், திரு சத்தியசோதமும் செய்தோம். கொழும்பு சென்று எல்லா உபகரணங்களையும் வாங்குவதற்கு திரு பாலறட்டணராசா உதவி செய்தார்.

மகாஜனாவில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வர வகுப்பறைகள், அதிபருக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு மிக உகந்தது என எழுதியிருந்தேன். ஆனால் அதே சமயம் ஒரு குறைபாட்டினையும் சொல்லியே தீர வேண்டும். மைதானம் சிறியது. கிறிக்கட்டோ, உதைபந்தாட்டமோ விளையாடுவதற்கான மைதானத்தின் மிகக் குறைந்த அளவினைக் கொண்டது. இதனைப் பெருப்பிப்பதற்குத் தடையாக அமைந்தன சுற்றி வர உள்ள கட்டிடங்கள். நான் பார்த்த அளவிலே யாழ் இந்துக்கல்லூரி மைதானமும் மகாஜனாக்கல்லூரி மைதானமும் பாடசாலை மைதானங்களில் சிறியவை. ஆனால் அங்கேயிருந்து தான் சாதனைகள் ஆரம்பமாகின. தொடர்ந்தன. இந்த மைதானத்தில் பயிற்சி பெற்றுத்தான் மகாஜனாவின் முதற்பிரிவு உதைபந்தாட்ட அணி தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் யாழ் பாடசாலைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று உதைபந்தாட்டம் என்றால் மகாஜனா என்ற அளவினுக்குப் பெருமை பெற்றது. நான் அதிபராக இருந்த சமயம் 1979ம் ஆண்டிலே அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான போட்டியிலும் பங்குபற்றி கொழும்பு புனித பெனடிக்கல்லூரியின் பிரபலமான அணியினை வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றோம். அதற்கு அடுத்த ஆண்டு அவர்களிடம் தோற்றமையால் இரண்டாவது இடத்தினைப் பெற்றோம்.

அதிபர் ஜெயரத்தினம் ஓய்வு பெற்ற பின்னர் தான் இச்சாதனைகள் நடைபெற்றாலும்

இதற்கு வித்திட்டவர் அவரே. அவரது தளரா முயற்சிகள் அவருக்குப் பின்னர் வந்த அதிபர்களால் அறுவடை செய்யப்பட்டன. தேடித் தேடித் தகுதி மிக்க ஆசிரியர்களைப் பாடசாலைக்கு அழைத்து வந்தார். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் அதிபர் ஜெயரத்தினம் ஓய்வு பெற்றதும் பாடசாலை அதிபராகப் பதவி ஏற்றுப் பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அதிபராக மாற்றம் பெற்றுச் சென்ற திருவாளர் மா.மகாதேவா அவர்கள். திரு மகாதேவா யாழ் இந்துக் கல்லூரியிலே ஆசிரியத் தொழில் புரிந்து கொண்டிருந்தார். மகாஜனாவின் உயர்தர வகுப்புகளின் கல்வி மேம்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்த அதிபர் அவர்கள் உலக சரித்திரம், இலங்கைச் சரித்திரம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்குத் தகுதியான ஆசிரியர் தேவை எனக் கண்டு திரு மகாதேவனுக்கு முதலாம் தர விசேட ஆசிரியர் பதவி வழங்கி மகாஜனாவிலே ஆசிரியர் ஆக்கினார். அவருக்கு விசேட ஆசிரியர் பதவி வழங்கிய காரணத்தினால் லேயே திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் அதிபர் பதவி உயர்ச்சி பெற்று நடைஸ்வராக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றதும் திரு மகாதேவன் பாடசாலையின் உப அதிபராகி பின்னர் அதிபர் ஓய்வு பெற்ற சமயம் அதிபராகினார். இதனால் நீண்டகாலம் மகாஜனாவிலே தொடர்ந்து ஆசிரியப் பணி ஆற்றிய சில ஆசிரியர்களுக்கு மனக் குமைச்சல் ஏற்பட்டது நியாயமே. ஆனால், அதியரின் செயல் தார்மீகமானது. அங்கே கற்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் உயர்தர வகுப்புகளிலே தம்மால் சரித்திரம் கற்பிக்க முடியாது என மறுத்த காரணத்தினாலேயே அதிபர் அவர்கள் திரு மகாதேவனின் சேவையை நாடவேண்டி இருந்தது.

அறிவுசால் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு மாத்திரமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் முன்னேறினால் தான் பாடசாலையின் புகழ் ஓங்கும் என்பதில் தீவிரமாக இருந்த அதிபர் அவர்கள் முதலில் உதைபந்தாட்டத்தில் மிகவும் புகழ்பெட்ட இருந்த திரு ஏகாம்பரம் அவர்களை எமது பாடசாலையில் விளையாட்டுத்துறை ஆசிரியராக நியமித்தார். ஏகாம்பரம் யாழ்ப்பாணத்தில் வசித்தவர் இங்கே மிகவும் பிரபலமானவர். மிக்க கவர்ச்சியான தோற்றம். மிக நன்கு கார் ஓட்டுவார். காரினை முன்னோக்கி ஓட்டுகின்ற அதே வேகத்தில் பின்னோக்கியும் ஓட்டும் அவரது திறனை நான் வேறொருவரிடத்திலும் கண்டதில்லை. அதிபர் எங்காவது நீண்ட தூரம் பிரயாணம் செய்வதாயிருந்தால் கார் ஓட்டுவாராக ஏகாம்பரத்தையும் அழைத்துச் செல்வார். ஆனால் காரில் ஏறிய நேரம் தொடக்கம்

திரும்பி வரும் வரை முள்ளின் மேல் இருந்தவர் போலவே இருப்பார். இடையிடையே வேக மாணியையும் எட்டி, எட்டிப் பார்த்துக் கொண்டும் இருப்பார்.

ஏகாம்பரம் மகாஜனாவில் ஆசிரியரானதன் காரணமாக யாழ் நகரில், சிறப்பாக இஸ்லாமிய சமூகத்தில் மகாஜனா மேல் அத்தீர் பற்றுதல் ஏற்பட்டது. எமது பாடசாலை பங்குபற்றும் போட்டிகளில் எம் மாணவர் களுக்கு நிறையவே அவர்கள் ஆதரவு கிட்டியது. எமக்கும் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற ஒரு போட்டியின் போது கைகலப்பு ஏற்பட்டது. நமது அணி வென்றிருக்க வேண்டியது. ஆனால் போட்டி இடையே நிறுத்த வேண்டி வந்து விட்டது. எமது அணியினரும் ஆதரவாளரும் தாக்கப்பட்ட பொழுது யாழ்ப்பாண உதை பந்தாட்ட இரசிகர்கள் எமக்கு உறுதுணையாக நின்றதை என்னால் காண முடிந்தது.

இதன் காரணமாக எமது கல்லூரி மேற்கொண்டு போட்டிகளில் பங்குபற்றுவ தில்லை எனத் தீர்மானித்தோம். அப்போது உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் பொதுவுடமைக் கட்சியின் பிரபலஸ்தர்களில் ஒருவரான திரு. அ. வைத்திலிங்கம் அவர்கள். அமைதியானவர். பண்பாளர். மிகச் சிறந்த கணித ஆசிரியர். அவரும், ஒரேற்றர் சுப்பிரமணியம் போன்றோரும் எமது அதிபருடன் பல முறைகள் வந்து பேசி, தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என வலியுறுத்திய பின்னரே நாம் மீண்டும் போட்டியில் தொடர்ந்து பங்குபற்றினோம்.

திரு ஏகாம்பரம் மகாஜனா சார்பாக யாழ் நகர் மக்கள் பார்வையைத் திருப்பினார் என்றால் அதனை நிலைக்க வைத்தவர் திரு. ரி. பி. பத்மநாதன் அவர்கள். இவர் ஸ்கந்தவரோதயா வின் பழைய மாணவர். இந்தியாவில் இலக்னோ என்ற ஊர் சென்று உடற்பயிற்சி பயிற்றுனர் தகைமை பெற்று வந்தவர். ஆனால் சிரேஷ்ட பாடசாலைப் பத்திரம் இல்லாமையால் ஆசிரியப் பதவி பெற முடியாது போயிற்று. மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர். யாழ் தெரிவுக் குழுவின் முன்னணி வீரராகத் திகழ்ந்தவர். உதை பந்தாட்டம் தான் வாழ்க்கை என்ற அளவினுக்கு அதனை நேசித்தவர். மிகச் சிறந்த பயிற்றுனர். தனது பழைய மாணவர்களுக்கு உதவும் பண்புடையவரான ஒரேற்றர் அவர்கள் ஸ்கந்தாவின் உதைபந்தாட்டப் பயிற்றுனராக பத்மநாதனை நியமித்து ஏதோ ஊதியம் கொடுத்து வந்தார். அது வீரத்தரமான பதவி அல்ல. அவருக்கு உதவ வேண்டும் என்ற மனம் ஒரேற்றர் அவர்களுக்கு இருந்தாலும் மார்க்கம் இல்லாது போயிற்று. ஸ்கந்தாவின் இழப்பு மகாஜனாவின் எழுச்சிக்கு அத்திவாரமிட்டது.

பத்மநாதன் சண்டிலிப்பாயில் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர். ‘கிராஸ் ஹோப்பேர்ஸ்’ எனும் குழு அமைத்து யாழ்ப்பாணத்து குழுக்களுக்கிடையே (26ஆம் பக்கம் வருக)

16 ஆண்டுகள்



ஒரு மீள்பார்வை

தமிழர் தகவல் 16வது ஆண்டு விழாவின் முதலாவது அமர்வின் சிறப்புரைகளில் ஒன்றாக '16 ஆண்டுகள் - ஒரு மீள்பார்வை' இடம்பெற்றது. இந்த உரையினை பிரபல இலக்கியவாதியும், கவிஞருமான 'நான்காவது பரிமாணம்' க. நவம் அவர்கள் கச்சிதமாக ஏழு நிமிடங்களில் நிகழ்த்தினார். அதனை இங்கு மகிழ்ச்சியுடன் பிரசுரம் செய்கின்றோம்.

தற்கொலைகளில் எல்லாம் விலை உயர்ந்த தற்கொலை பத்திரிகைத் துறையில் தான் இடம்பெற்று வந்திருப்பதாக இந்திய முன்னணித் தமிழ் எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை கூறியிருந்தார்.

என்ன?... சகுனம் சற்று சரியில்லையே என எண்ணி, உங்களில் சிலர் சங்கடப்படுவதாகத் தெரிகிறது! உண்மைகளெல்லாம் எப்போதும் இதமாக இருப்பதில்லை - இனிப்பாக இருப்பதில்லை, எங்கள் நாட்டு வைத்தியர்களின் மருந்துபோல!

ஆரம்பத்தில் உற்சாகமான எழுச்சிகளையும் - பின்னர் சென்று தேய்ந்து நலிந்து மெலிந்திடுதல்களையும் - முடிவில் unho-noured, unsung and unwept என ஆங்கிலத்தில் கூறப்படுவது போலக் கவனிப்பாரின்றி, பாராட்டுவாரின்றி, நினைவுகூருவாரெவருமின்றி மறைந்துபோன பலரது கதைகளை தமிழ்ச் சிறுசஞ்சிகைகளின் வரலாறு ஒருபுறம் கொண்டிருக்கின்றது.

அதேவேளை, ஏற்கனவே தெரிந்துகொண்டே, கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குன்றாத ஊக்கத்தோடும், குலையாத உற்சாகத்தோடும், குறையாத தன்மப்பிக்கையோடும், ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடும் செயற்பட்டு, வெற்றி பெற்ற சிலரது கதைகளையும் தமிழ்ச் சிறுசஞ்சிகைகளின் வரலாறு மறுபுறம் கொண்டிருக்கின்றது.

நான்காவது பரிமாணம் என்ற சிறுசஞ்சிகையின் ஆசிரியப் பிணியின் அழுத்தத்தினால் நலிந்து மெலிந்துபோய், அதனை நடட நடுவில் கைவிட்ட என்னைப் போன்றவர்களை முன்னையதுக்கும், தமிழர் தகவல் என்ற சஞ்சிகையின் ஆசிரியப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் நண்பர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்களைப் பின்னையதுக்கும் உதாரணங்களாகக் கொள்ளலாம்.

பாரிய முதலீடுகளுடன் பெரும் அளவில் நடத்தப்படுகின்ற, அதிக விநியோகம் உள்ள, வியாபார ரீதியிலான, ஜனரஞ்சகமான சஞ்சிகைகளுக்கு முற்றிலும் மாறான சஞ்சிகை எதுவோ அதுவே சிறுசஞ்சிகை எனப்படும். இலக்கியத்துக்கு மட்டுமன்றி, பல்வேறு கலைகளுக்கும் அறிவியல் துறைகளுக்கும் அரசியல், சமூக, பொருளாதார, தொழில்

மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கென்றும் சிறுசஞ்சிகைகள் தோன்றியிருக்கின்றன. இந்த வகையில், கனடாவுக்குப் புதிதாக வந்து சேர்ந்த நாங்கள் புதிய சூழலில் எதிர்நோக்கி வந்த, சவால்களைச் சந்திக்க உதவும் வகையில் அடிப்படைத் தகவல்களை தமிழ்மொழியில் வழங்கும் நோக்குடன், 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறுசஞ்சிகைதான் தமிழர் தகவல்!

கறையானின் பசி தணித்துக் காலாவதியாகிப் போன கலை இலக்கிய வெளியீடுகளையும், இன்னமும் தூசியோடு தூசியாகப்



பரண்களிலே தூங்கும் பத்திரிகைகளையும், முதல் இதழுடனேயே பிறவிப்பணி நீங்கி முக்தி எய்திய சஞ்சிகைகளையும், பிறக்கும் போதே தூக்குக் கயிற்றையும் கையிலேந்தி வந்து, சொல்லாமற் கொள்ளாமல் சுருக்குப் போட்டுச் செத்துப்போன பதிப்புக்களையும் இங்கும் ஊரிலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவர்கள் நாங்கள். இவ்வாறான எங்கள் மத்தியில், தனிமரமாய் ஒரு நாள் தோற்றம் பெற்று, தோள்கொடுத்து உதவி நிற்கும் தோழமைகளோடு இன்று தோப்பாய் வளர்ந்திருக்கும் தமிழர் தகவல் என்ற இந்தச் சிறுசஞ்சிகைக்கு மட்டுமும், வியத்தகு சாதனைகள் எப்படி சாத்தியமாயின?

என்பதுகளின் ஆரம்பத்தில் பெரும் எண்ணிக்கையில் கனடா வந்து சேர்ந்த நாங்கள், Boat People என்றும் Refugee community என்றும் பிற இனத்தவர்களால் முத்திரை குத்தப்பட்டோம். கடிய சமூகத்துடன் இணைந்து கொள்வதில் பலத்த சிக்கல்களைச் சந்தித்தோம். புதிய

வாழிடத்தின் அளப்பரிய வாய்ப்புக்கள், வளங்கள் பற்றிய தகவல்களை உரிய வேளைகளில் அறிந்து கொள்வதில் சிரமங்களை அனுபவித்தோம்.

பல்வேறு சமூக அரசியல் பொருளாதாரச் சாக்குப்போக்குகள் கூறப்பட்ட போதிலும், எங்களுள் பெரும்பாலானோருக்கு ஆங்கில மொழிப் பரிச்சயம் இல்லாதிருந்தமையே இந்த இடர்பாடுகளுக்கெல்லாம் தலையாய காரணம் என உணரப்பட்டது.

இதன் விளைவாக இந்த நாட்டின் பிரதான சமூகத்துக்கும் புதிய குடிவரவாளர்களான எங்களுக்குமிடையே காணப்பட்ட தகவல் இடைவெளியை நிரப்ப வேண்டிய தேவை ஒன்று உணரப்பட்டது. அந்தச் சமூகத் தேவையை நிறைவு செய்யும் நோக்குடன் அகிலன் அசோஷியேறன்ஸ் வெளியீட்டு நிறுவனத்தினரால் பிரசுரிக்கப்பட்ட பிள்ளைதான் இந்தத் தமிழர் தகவல்!

கண்ணைக் கட்டிக் கனடாவினுள் விடப்பட்ட போது, இந்தப் பனிவயற் காட்டில் திக்குத் திசை தெரியாமல் நாங்கள் தின்றிய நாட்கள் உண்டு. குடிவரவுத் துறையின் நெளிவு சுழிவுகளை விளங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறிய நாட்கள் உண்டு. அநாதரவான கையறு நிலையில், நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய குடிவரவுச் சட்டதிட்டங்கள், எங்களது உரிமைகள், கடமைகள் என்பன தொடர்பான தகவல்களைத் தமிழில் தந்துதவிய பெருமை தமிழர் தகவல் சஞ்சிகையைச் சாரும்.

இதனையடுத்து, சமூக சேவை, சுகாதார சேவை, கல்விச் சேவை போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த நிபுணர்களைத் தேடிக்கண்டுபிடித்து, அவர்களது கட்டுரைகளைத் தமிழர் தகவல் வெளியிட்டு வந்துள்ளது. தமது துறைசார் அறிவுகளையும் அனுபவங்களையும் இவர்கள் எங்களோடு தமிழில் பகிர்ந்து கொள்வதற்கு தமிழர் தகவல் களம் அமைத்துக் கொடுத்து வந்துள்ளது.

இதேபோன்று அரசியல், அறிவியல், சட்டம், சமயம், வணிகம், வர்த்தகம், பொருளியல், மொழியியல், உறவுகள், ஊடகங்கள், சித்திரம், சினிமா, கலை இலக்கியம், கவிதை, காட்சிப் படிமம், இளைஞர், முதியோர், மருத்துவம், மானிடம், பெற்றோரியம், பேச்சுக்கலை, விளையாட்டு, (31ஆம் பக்கம் வருக)

இளையோர் விருது



Youth Awards

மாணவ மணிகள்
இருவருக்கு விருது

இவ்வருட விருது விழாவில் பிக்கரிங் உயர் பாடசாலை மாணவி நளாயினி பாலராஜன், ரொறன்ரோ பல்கலைக் கழக மாணவன் றஞ்சனலிங்கம் கமலலிங்கம் ஆகிய இருவரும் தமிழர் தகவல் விருதும் தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் தமிழர் தகவல் செய்த சிபார்சின் அடிப்படையில் கனடிய மத்திய பண்பாட்டு அமைச்சு இளைஞர் விருதுக்குத் தெரிவு செய்திருந்தது. இந்த விருதுகளை மேற்படி அமைச்சின் சார்பில் தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் இருவருக்கும் விருது வைபவத்தில் வைத்து வழங்கிச் சிறப்புச் செய்தார்.



நளா பாலராஜன்



றஞ்சன் கமல்

ஒளிப்படங்கள் - 'கெருடாவில்' காந்தி

5th of Every Month



A Date to Remember

தமிழர் தகவலின் விருதுகள் வழங்கும் ஆங்கில அமர்வின் பிரதான உரையினை (Keynote address) தகவலின் மூத்த எழுத்தாளரான அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் நிகழ்த்தினார். அதனை இங்கு நன்றியுடன் பிரசுரம் செய்கின்றோம்.

It is seventeen years ago that Thiru came into this country with a heavy-laden heart and sad memories of having lost his son due to a brutal murder in consequence of the ongoing ethnic atrocities. However, this did never deter his only ambition, the glory of the Tamil nation. He realized the need to educate the Tamil Diaspora about successful integration and purposeful settlement. He thus did not spare any time and ventured to start publishing a journal on his own initiative. Of course, at that time there were two or three printed media in Tamil which were at times pin pointing some issues confronting new immigrants in Canada but not entirely dedicate to that cause.

Mr. Thiru's venture to do this are for two reasons. He was a very successful and renowned media person back home and media had been his lifeline during aftermath of his son's untimely and most cruel of the homicides. Mr. Thiru had always been aware of the power of the media as many had seen it as being the prime reason for his personal tragedy. The other reason, Thiru decided to begin this endeavour is that he wanted his mind to be taken away from the sorrow and have a fitting memorial to his son. In the form of *Tamil's Information*, a monthly designed to serve the Tamil community, created with the needs of the Tamil community in mind, and framed by their (the Tamil community's) shared history.

There were so many issues that the immigrant Tamil Diaspora faced. Besides being alien to the culture they have first to understand the welfare system, the health system, the education of their children and also further education for themselves and last but not the least finding suitable jobs. Many people did not know whom to turn to for help, and those who knew the Canadian system inside and out, were not always able to reach those who needed it. Thus *Tamil's information* became a mediator between people, a forum for the exchange of ideas, knowledge and life experiences. Mr. Thiru was able to find competent professionals and people who understood the Canadian system in their respective areas and could write about the pertaining matters comprehensively. Their expertise could be used to the benefit of the community.



Our famous Puratchi Kavignar Bharathithasan says

கடும் புதர் விலகிச் சென்று களாப்பழம் சேர்ப்பார் போலே நெடும்புவி மக்கட்கான நினைப்பினிற் சென்று நெஞ்சிற் பயன்படும்பல நுணுக்கம் சேர்ப்பார் படித்தவர். அவற்றை எல்லாம் 'கொடும்' என அள்ளி உன்தாள் கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

In short it means that learned people with wisdom go in search of so many valuable tips from everywhere like going through dense thorny forests to collect savoury fruits. A journalist does approach them and say please give them because there are people who need them and take them to those who need them through his journal.

It is not surprising that some people who are very keen to have copies of *Tamil's Information* do not read everything in the issue in question but keep with them in their library and don't even lend it to others. Then why do they get them? They use it for later reference as it is very resourceful.

There is an interesting incident. One day a lady called me and asked me whether I had an extra copy of the *Tamil's information* of a particular date. I told her that I did not have an extra copy but I had my personal copy. She asked me whether I could lend it to her. I asked her why? She told that she wanted to read my article. I was so elated to hear somebody really wanted to read my article. Good! I said O.k I can lend it to you but I need it back. She said I will return it back on Friday.

I need it on Wednesday when I want to submit it to the judicial court as an expert evidence. How? I asked. In that there is an article of yours where you have written that parents can hit their children. I am charged for child abuse. I want to say that you have said that it is not improper to hit children.

The publishing more than 5000 copies of a journal for free every month for the last sixteen years is not easy. Besides, an additional burden of the annual issue running to more than 160 pages and 6000 copies would have hurt him immensely financially despite the fact that some benefactors from the Tamil community had been magnanimous in lending support to have this journal publication continue. I know that Thiru withdraws substantial sums of money from his RRSP account at the time of the awards ceremony.

Over the years, Mr. Thiru has expanded it to, not just focus on the needs of the first generation of Tamil immigrants but the new Second generation of Tamil Canadian youth. It is not unfair to say *Tamil's Information* has helped lay the groundwork for new Tamil Youth centred media outlets, such as *Tamil Canadian, TO Tamil*, and so on while metamorphosing a little on its own. His editorials are forthright and are at times pungent. He points out issues affecting our brethren back home as well as our country of domicile concisely and with purpose. Of course I sometimes do not agree with everything he writes about and has had heated discussions several nights but I have the least doubt about his commitment and sincerity of purpose.

On several occasions Mr. Thiru wanted to stop publishing *Tamil's Information* saying that it has served the purpose for which it was instituted. I was one of those pleaded with him to continue publishing it. As long as there is a strong and diverse Tamil community in Toronto, new needs come forth as policy changes in the various levels of Government appear, *Tamil's Information* will always have a purpose to serve.

I wish *Tamil's Information* continued success and thank Thiru and Ranji the associate editor and the group of dedicated volunteers who lend him help to see that 5th of every month is a date to remember.

16வது ஆண்டு விருது வைபவம்

தமிழர்
தகவல்
TAMILS' INFO



16th Annual Awards Ceremony



ஒளிப்படங்கள்

கே. கமல்
பொன். பாலராஜன்
'கெருடாவில்' காந்தி

அடுத்த பக்கமும்
பார்க்க

தமிழர் தகவல்

மார்ச்

16வது ஆண்டு

தமிழர்
தகவல்
TAMILS' INFORMATION

விருது வைபவம்



விருது வைபவத்தை ஒழுங்காக நடத்தி வெற்றிகரமாக நிறைவு செய்த இளம் தொண்டர்கள் அபிதா, வினிதா, அனோஜினி, அங்கை ஆகியோர் மேலே.
விருதுபெற்றவர்கள் விருந்தினருடன் கூட்டாக கீழே.



மிருதங்க சேஷ்திர தாபகர்
மிருதங்க ஞானவாருதி திரு. வாசுதேவன் இராஜலிங்கம்
அவர்களின் மாணவனும்

உருத்திரா - வாணி தம்பதிகளின் புதல்வனும்
கவிஞர் வி. கந்தவனம் - தவமணி தம்பதிகளின் பேரனுமாகிய

செல்வன் கிருஷ்ணாவின்
மிருதங்க அரங்கேற்றம்

மார்ச் 11, 2007 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
புனித பீற்றர் - போல் மண்டபம்
231 மில்னர் அவென்யு, ஸ்காபரோ, ஒன்ராறியோ

நிகழ்ச்சி உரிய நேரத்துக்குத் தொடங்கப்பெறும்.





கரு ரோயல் அணி வருடாந்த சிறப்பளிப்பு

Karu Royal Team வீடு விற்பனை நிறுவனத்தின் வருடாந்த இராப்போசன விருந்தும் முகவர்கள் சிறப்பளிப்பு நிகழ்ச்சியும் கடந்த மாத நடுப்பகுதியில் மார்க்கம் நகரில் நடைபெற்றது. சகல முகவர்களும் வெவ்வேறு வழிகளில் ஈட்டிய வெற்றிக்காக விருதும் சான்றும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். ரோயல் லிபேஜ் நிறுவன மூத்த அதிகாரிகளும், தமிழர் சமூக சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் பங்குபற்றிச் சிறப்பித்தனர். நிறுவன அதிபர் கரு கந்தையா அவரது அதிசிறந்த சேவைக்காக தலைமைப் பீடத்தால் கௌரவம் செய்யப்பட்டார். தமது சகோதர முகவர்களை மையமாக வைத்து கரு கந்தையா தயாரித்து வழங்கிய விவரண ஒளிச்சித்திரம் பலரையும் வெகுவாகக் கவர்ந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. வைபவத்தின் சில ஒளிப்படங்கள் இப்பக்கத்தில்.



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

REAL ESTATE LAW

RESIDENTIAL &

COMMERCIAL

BUSINESS LAW



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S. Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com



எஸ். காந்தி

தொடர்

7

வெள்ளிப் பணம் - டாலர்

இத்தொடர் கட்டுரையில் இம்முறை இளைப்பாற்றுச் சேமிப்புத் திட்டம் பற்றி அறிந்து கொள்வோம். பொதுவாக தாயகத்தில் அரசு ஊழியர்களை தவிர ஏனைய முதியவர்கள் தமது ஓய்வுக் காலத்தில் தமது பிள்ளைகளின் வருமானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். பிள்ளைகளும் அவர்களை மனம் நோகாமல் பராமரித்தார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாக சமுதாய மரபாக இருந்தது. ஆனால் கனடாவில் முதியவர்கள் பிள்ளைகளுக்கு பொன்முட்டையிடும் வாத்துக்களாகவும் முதியவர்களின் பார்வையில் தாம் ஒரு சூழ்நிலைக் கைதிகளாக வாழ்வதாக உணர்கின்றார்கள். இவர்கள் எவ்வாறு பிள்ளைகளுக்கு பொன்முட்டை கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது பலருக்கு தெரிந்தாலும் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். முதியவர்கள் பேரப்பிள்ளைகளை பார்ப்பதன் மூலம் குழந்தை பராமரிப்பு நிலையத்துக்கு கொடுக்கும் செலவினத்தினை சேமித்து கொடுக்கின்றார்கள்.

அதற்கும் மேலாக அவர்கள் அரசாங்க கொடுப்பனவில் தங்கியிருந்தால் வாடகை உணவு என்று கணக்கு போட்டு அதுவும் அவர்களின் கைக்கு சேராமல் போய்விடுகின்றதாம். அதுமாதிரிமல்ல எந்தப் பிள்ளையுடன் இருப்பது என்ற பிரச்சனை. இதனால் பிள்ளைகளுக்குள் பனிப்போர். இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்த வெள்ளிப் பணம் தான். பெற்றார் பிள்ளைகள் உறவு சகோதர பாசம் மனிதநேயம் எல்லாவற்றையும் சிதைக்கும் ஒரு அணுகுண்டாக இந்த வெள்ளிப்பணம் அமைகின்றதா? அல்லது வெள்ளிப்பணம் பிள்ளைகளுக்குப் போதைப் பொருளாக அமைகின்றதா? அல்லது நான் பார்க்கும் இந்த அணுகுமுறை தவறானதா? உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகின்றேன்.

இன்றும் 15 - 20 வருடங்களில் இதே முதுமை நிலையை அடையப் போகும் பலர் பல்வேறு வகையான முதலீட்டு சேமிப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். சிலர் இதனைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கின்றார்கள். சிலர் அறிந்தாலும் சரியாக அதன் பலாபலன்களை புரியாமல் இருக்கின்றார்கள். இவற்றில் ஒன்றுதான் RRSP என்னும் இளைப்பாற்றுச் சேமிப்புத் திட்டம் (Registered Retirement Saving Plan)

முதலாவதாக சேமிக்கும் பணம் உங்கள் வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு உங்கள் வருமானம் குறைவாக கணிக்கப்படுகின்றது. இதன் மூலம் வருமான வரிப் பத்திரம் பூர்த்தி செய்யும் போது இதன் பலாபலன்களை நீங்கள் அறியக் கூடியதாக இருக்கும். அதுபோல் இச்சேமிப்பு உழைக்கும் வட்டிக்கு வருமானவரி கணக்கிடுவதில்லை. இப்படிப்பட்ட சேமிப்பாக இது இருந்தாலும் இந்த சேமிப்பில் இருந்து பணத்தினை மீளப் பெறுகின்ற போது அது வருமான வரிக்கு உட்படுவதால் இதனை ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாக சிலர் கருதுவதில்லை. ஆனால் கூடிய வருமானம் உழைக்கும் போது குறைந்தளவு வரி செலுத்துவதற்கும், இளைப்பாறும் காலத்தில் அதாவது வருமானம் இல்லாத போது வருமான வரியில் இருந்து விலக்கு பெறுவதற்குச் சிறந்த சேமிப்புத் திட்டமாக அமைகின்றது.

நாம் வாழும் நாடு, சமூக சூழல் எல்லாமே நுகர்வுக் கலாசாரத்தினை மையமாக கொண்டு இயங்குவதால் அன்பு, பாசம், மனிதநேயம், நன்றியுணர்வு எல்லாம் வெள்ளிப் பணத்துக்கு முன்னால் போலியாக போய்விடுகின்றன.

எதிர்காலத்தில் முதியவர்களாக போகும் நடுத்தர வயதினர் யதார்த்தத்தினை உணர்ந்து கால ஓட்டத்துக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வது அவசியமானதாகின்றது. இல்லையேல் அமைதியின்மைதான் மிகுதியாக அமையலாம்.



பரதத்தில் பரிமளிக்கும் வினிதா!



கனடாவில் கடந்த ஆகஸ்டில் அரங்கேற்றம் கண்ட வினிதா நவரத்தினம் தமிழகம் சென்று அங்கு மேற்பயிற்சி பெற்ற பின்னர் சிறப்பு அரங்கேற்றத்தினை அங்கு நிறைவு செய்தார். அதனையடுத்து அங்குள்ள பல சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் அவரது அபிநய ஒளிப்படங்களுடன் கட்டுரைகளை வரைந்து புகழாரம் சூட்டியுள்ளன. அவற்றுள் ஒன்றினை இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.

பிறந்தது, வசிப்பது, படிப்பது என அனைத்தும் வெளிநாட்டில் தான் என்றாலும், தன்னுடைய தாய்நாட்டின் மீதுள்ள மோகத்தால் கடல் கடந்து வந்து நமது பாரம்பரியக் கலையான பரத நாட்டியத்தைக் கற்று அரங்கேற்றம் நடத்தி முடித்துள்ளார் மாணவி ஒருவர். அவர்தான் வினிதா நவரத்தினம்.

வினிதா பிறந்தது துபாயில். ஆனால் படிப்பது, வசிப்பது எல்லாம் தற்போது கனடா நாட்டில் தான். வெளிநாட்டில் வசித்து வரும் நிலையிலும் தன்னுடைய தாய் நாடான இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தைக் கற்கவே அவர் பெரிதும் விரும்பினார்.

இதற்காக, வினிதா நான்காவது வயதில் லீலா வெற்றிவேற்கரசு என்பவரிடம் பரதநாட்டியத்தை முறைப்படி கற்க ஆரம்பித்தார். அதன் பின்னர், பிரபல நாட்டியக் கலைஞர்களான பத்மஸ்ரீ அடையாறு லக்ஷ்மணன், உமா தண்டாயுதபாணி பிள்ளை, மதுரை ஆர். முரளிதரன், சித்ரா முரளிதரன் ஆகியோரிடம் நடனம் கற்றார்.

கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வினிதா பலமுறை பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இருப்பினும் தாய் நாட்டில் இதுவரை பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கம் தற்போது நிறைவடைந்துள்ளது.

சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் அண்மையில் வினிதாவுடைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வாசந்தா ராகத்தில் அமைந்த 'புஷ்பாஞ்சலி' என்ற பாடலுடன் தனது நடனத்தைத் துவக்கினார். அதையடுத்து, நாட்டை ராகத்தில் அமைந்த 'ஆனை முகத்தோனே' என்ற கணேச ஸ்துதி பாடலுக்கு நடனம் ஆடி வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

தொடர்ந்து சங்கராபரணம் ராகத்தில் கடவுள் சிவனைப் போற்றிப் பாடிய பாடலுக்கும், அபேரி மற்றும் மிஸர் சாப்பு தாலம் ஆகிய ராகங்களுக்கும், ஐதியும் ஆடி அசத்தினார். இதைத் தொடர்ந்து 'மழை' என்ற பாரதியார் பாடலைக் கொண்ட ஐதி ஆதி தாளம் ராகத்தில் வினிதாவின் குரு முரளிதரன் அருமையாக வடிவமைத்துப் பாடினார். அப்பாடலுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் அமைந்தது வினிதாவின் நடனம். இறுதியாக 'தில்லாணா' என்ற பாடலை ரோதஸ்வினி மற்றும் ஆதி தாளம் ராகத்தில் வட இந்தியப் பாணியில் உடலை வில்லாய் வளைத்து ஆடிய விதம் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. இதுபோன்ற ஒரு ராகத்தில் அமைந்த பாடலுக்கு வட இந்தியப் பாணியில் நடனமாடுவது ஓர் அபூர்வமான விஷயம் என்று வந்திருந்த பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

வினிதாவின் நடனத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது சந்திரஜித்தின் தபேலாவும், ரமணனின் மிருதங்கம் இசையும். இவை மட்டுமன்றி, குல்தீப்பின் வாய்ப்பாட்டும், முரளிதரனின் நட்டுவாங்கமும் வினிதாவின் நடனத்துக்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்திருந்தன. மொத்தத்தில், வினிதாவின் நடனம் வந்திருந்த பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையாகாது.

வினிதா பரதநாட்டியம் மட்டுமன்றி மற்றொரு இந்தியப் பாரம்பரிய நடனமான குச்சிப்புடியும் கற்றுள்ளார். சென்னையில் உள்ள உமா முரளி கிருஷ்ணனிடம் இதை முறைப்படி கற்றுள்ளார். வினிதாவின் தந்தை நவரத்தினம் கனடாவில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். தாய் ரதி மாலா அக்கவுண்டன்சாக வேலை செய்து வருகிறார். நிமல் மற்றும் பிரசன்னா என இரு சகோதரர்களும் உள்ளனர்.

"நான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆடியுள்ளேன். ஆனால், பரதத்தின் தாய் வீடான இந்தியாவில் ஆட முடியவில்லையே என்ற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்த ஏக்கம் நிறைவடைந்துள்ளது. பரதநாட்டியம் தவிர கதகளி, மோகினி ஆட்டம் போன்ற இந்தியப் பாரம்பரிய நடனங்களைக் கற்க ஆர்வமாக உள்ளேன்" என்றார் வினிதா, அசத்துங்க வினிதா! - பி. முரளிதரன்

The Law office of
GARY
Anandasangaree

416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5
Mon, Tues, Wedn, Thurs, Fri, Sat & Sun
Near Main Subway
Dr. Shan - (Wedn), Dr. Kalaiichelvan (Thurs & Sun)
(Free consultations on alternate Sundays)

(416) 690 0121



UNEMPLOYED?

Are You Receiving EI...?
Contact Us for HRDC Funding Details

Employers need skilled people in

- Early Childcare Assistant (ECA)
- Computerized Accounting
- A+ (Computer Assembly & Repair)
- Network Engineering
- Personal Support Worker (PSW)
- Business Administration
- QA/Software Tester

job ready
in 3 -6 months

Kennedy & Sheppard
(North East Corner)
301 - 2347 Kennedy Road
Tel: 416-321-9911

Computek College
of
BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy & Eglinton
(Above Public Library)
248 - 2390 Eglinton Ave. E.
Tel: 416-285-9941

Canadian Tamils Call For Clarity From Ottawa on Sri Lankan Policy

Press Conference on Parliament Hill explores Sri Lankan Ceasefire,
Tamil Secession and Immigration Issues

Canada's largest Tamil organization has called on the federal government to clearly state its position on whether Tamils deserve the right to their own nation independent from Sri Lanka.

On the fifth anniversary of the Sri Lankan ceasefire, representatives from the Canadian Tamil Congress noted in a news conference on Parliament Hill that Sri Lanka has since seen a disheartening backward slide into deepening chaos, violence, and aggression that has seen more than 3,000 Tamils killed and 250,000 displaced last year alone. Being the home of the largest Tamil diaspora in the world-numbering 300,000 people-Canada is in a unique position and carries special clout to help stop this dispiriting trend.

"Most Tamils in this country believe the ultimate solution to the plight of their relatives lies in Tamil independence," said Julian Francis, Ottawa Coordinator for the CTC. "By every objective measure, Sri Lanka is a failed state. With state-sponsored pogroms, with military bombings of civilian areas, with the burning of homes and schools, Sri Lanka has failed to meet the basic criterion under which nation-states can justifiably continue to exist intact: that bottom line is protecting your own citizens from harm."

Citing norms of international law, the CTC called on Ottawa to explain whether it believes - as it does - that Tamils deserve independence from Sri Lanka. The group also called on Ottawa to take more immediate steps that would place pressure on Sri Lanka to ease the suffering of Tamils in that country. They asked the federal government to demand that Sri Lanka put an end to the road blockades that have exacerbated an ongoing humanitarian crisis.


These blockades have prevented goods and international aid to flow into Tamil-controlled areas in the north-east parts of the country. They have also made it nearly impossible for Tamils to travel and seek consular and immigration services from Canada and other countries in the capital, Colombo.

"So many Tamils have found a paradise in Canada - and have contributed as honest, hard-working citizens thanks to the humanitarian amnesty granted in 1983 by former prime minister Brian Mulroney," added Francis. "There would be more of our relatives here today, working hard, paying taxes, and getting an education, if they were able to flee that violence-ravaged country. But sadly, it's difficult for many of them to even reach the Canadian embassy."

Also in attendance was MP Maurice Vellacott, who expressed his personal admiration for the Tamil community's contribution to Canada, noting that Canadians ought to "allow them (potential Tamil refugees) to further contribute to our society."

The CTC called on Prime Minister Stephen Harper and Foreign Affairs Minister Peter MacKay to state a position on Sri Lanka's national status, and to participate with Immigration Minister Diane Finley in seeking a solution that would ease badly-needed access to Canadian consular services.

The Canadian Tamil Congress is a national organization with over 10,000 members, dedicated to promoting human rights and celebrating Tamil culture.



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை

தொடர்பு கொண்டால்

பலன் புரியும்!

416 605 1990

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

காற்றடித்த பந்து..

நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றித் தனது திறன்களை உலகறியச் செய்து கொண்டிருந்த ரி.பியின் உதைபந்தாட்டத் திறமை எனக்கு மிகவும் தெரிந்ததே. பத்மநாதனின் திறமை பற்றி நம்மில் பலர் அதிபரிடம் கூறினோம். ஏகாம்பரம் மூலமும் அறிந்த அதிபர் அவர்களுக்கு வாய்ப்பான சந்தர்ப்பமாக அமைந்தது அதுவரை கணக்காளராக இருந்த திரு. கதிர்காமத் தம்பியின் ஓய்வு. உடனடியாக நூலகராக இருந்தவரான திரு. செல்வரத்தினத்தை அப்பதவியில் அமரச் செய்து திரு பத்மநாதனுக்கு நூலகராக ஒரு பதவி கொடுத்தார். நிரந்தரமான பதவி என்பதால் பத்மநாதன் அதனை ஏற்று அங்கு வந்தார். உதைபந்தாட்டக் குழுவினுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக மேலதிக வேதனமும் வழங்கப்பட்டது. பிறகென்ன மகாஜானவின் உதைபந்தாட்டம் காற்றடித்த பந்தே தான். உயர உயரப் பறந்தது மகாஜான!

திரு ஏகாம்பரம் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். எனவே அங்கு விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாளராக இருந்த திரு தியாகராசா அவர்கள் ஓய்வு பெற்றதும் அக்கல்லூரிக்கு மாற்றம் பெற விரும்பினார். தியாகராசா போதப் பொலிந்த மனுசர் மிகவும் பண்பானவர். வெண்கலக் குரல். சகல பாடசாலைகளின் அதிபர்களோ விளையாட்டுத்துறை ஆசிரியர்களோ அவர்மேல் ஒரு பக்தியோடு கூடிய அபிமானம் வைத்திருந்தனர். யாரையும் ஒன்றில் தம்பி என்பார் அல்லது அடே என்பார். இரண்டிலும் அந்நியோன்யம் இருக்கும். அன்பு தெரியும். அவர் விளையாட்டு மைதானத்தின் உள்ளே பயிற்சி கொடுப்பதற்காக என்றாவது இறங்கியிருப்பாரோ தெரியாது. ஆனால் எல்லா அணிகளுமே சிறப்பாக செயற்படுவதற்கு அவருக்கு உதவியாக விசுவாசமிக்க பல பழைய மாணவர்கள் இருந்தனர். ஆகவே அதே பாரம்பரியம் தொடர்வதற்கு தனக்கு அடுத்ததாக அங்கே ஏகாம்பரம் வருவதையே அவர் பெரிதும் விரும்பினார். இந்துக் கல்லூரி ஏகாம்பரத்தின் வீட்டிற்கு மிக அருகேயும் உள்ள கல்லூரி. எம் அதிபர் ஏகாம்பரத்தினை மகாஜானாவில் வைத்திருக்கவே பெரிதும் விரும்பினாரென்றாலும் அவரின் போக்குவரத்துக் கஷ்டங்களை உணர்ந்து அவரது இடமாற்றத்திற்குச் சம்மதம் கொடுத்தார். ஏகாம்பரம் மாற்றம் பெற்றுச் சென்றார். ஆனால் அவர் அங்கே நீண்டகாலம் சேவை செய்ய முடியவில்லை. அகாலமாக உயிரிழந்தார். அவர் இறந்த சேதி கேட்டதும் எமது பாடசாலையில் ஒரு விசேட மாணவர் கூட்டம் கூட அவரைப் பற்றி அதிபர் அவர்கள் பேசிய பொழுது வார்த்தைகள் வர முடியாமல் தவித்தார். அதிபர் கண்ணீர் விட்டு அழுததை நான் கண்ணால் கண்டேன். அதிபர் ஏகாம்பரத்தில் வைத்த அளப்பரிய அன்பைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஏகாம்பரம் இடமாற்றம் பெற்றுச் சென்றதும் அதிபரின் சிந்தனை கிரிக்கட் அணியின் பக்கம் சென்றது. அதற்கான பயிற்சி கொடுப்பதற்கு உகந்த ஒருவரைத் தேடினார். இப்படித் தேடிப் பெற்றவர் தான் இங்கு யாழ் விளையாட்டுச் சங்கத்தின் தலைவராக நீண்டகாலமாகப் பணியாற்றுகின்ற திரு ஏ.யோகரத்தினம் அவர்கள். மகாஜானாக் கல்லூரியில் நான் ஆசிரியப் பணி ஆற்றிய காலம் 15 வருடங்கள். பின்னர் அதிபராக ஆறு வருடங்கள் இருந்தேன். வெறும் கட்டாந்தரையாக அங்கு புகுந்த நான் களனியாக வெளியேறினேன். அதனை பக்குவப்படுத்திய பெருமகன் அதிபர் ஜெயரத்தினம். ஒவ்வொரு துறையிலும் பயிற்சி தந்தார்.

நான் அங்கே ஆசிரியத் தொழில் ஆரம்பித்த காலத்திலே பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தது. அப்பொழுது பல்கலைக்கழகம் புகுவதற்கு செய்முறைப் பரீட்சையிலும் சித்தியடைவது அவசியமாக இருந்து வந்தது. முதலில் கோட்பாட்டுப் பகுதி டிசம்பர் மாதத்தில் நடைபெறும். பின்னர் அதனைத் திருத்தி அதில் சித்தி பெறுகின்றவர்களுக்கு மாததீர்ம் மார்ச் மாதத்தில் செய்முறைப் பரீட்சை நடைபெறும். இரண்டிலும் சித்தியடைவோரை தகுதிக்கேற்ப பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளிலே ஜூன் மாதத்தில் சேர்த்துக் கொள்வார்கள். மருத்துவத் துறையினில் சேர விரும்பியோருக்கென சேதன இரசாயனவியல் எனும் ஒரு பாடம் இருந்தது. 1956க்கு முன்னர் மருத்துவத் துறையில் கற்பதற்கு தாவரவியல், விலங்கியல், கூடக் கற்கத் தேவையில்லாமல் இருந்தது. வெறும் இரசாயனவியல், பெளதீகவியலுடன், தூயகணிதம், பிரயோக கணிதம் கற்றுத் தேர்ந்தோர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலை 1956உடன் நின்றுவிட்டது. விண்ணப்பதாரர்கள் இரசாயனவியல், பெளதீகவியலுடன் கட்டாயமாக தாவரவியல், விலங்கியலும் கற்றுத் தேற வேண்டியது கட்டாயமாயிற்று.

செய்முறைப் பரீட்சையில் தோற்ற வேண்டியவர்களுக்கு விசேட பயிற்சி கொடுப்பதற்கெனவே யாழ் நகரில் பல பிரத்தியேக போதனை நிறுவனங்கள் இருந்தன. Education Centre என்பது அவைகளில் பிரபலமானதொன்று. அங்கே விலங்கியல் கற்பிப்பதற்கென திரு பிரான்சிஸ் இருந்தார். முதலில் புனித ஜோன் கல்லூரியில் கடமையாற்றிய பின்னர் அரக பாடசாலைகளைப் பொறுப்பேற்ற போது அங்கிருந்து விலகி யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பித்தார். எமது பாடசாலையில் சனி, ஞாயிறு நாட்கள் அத்தனையும் மாணவர்களுக்காக விசேட பயிற்சி கொடுத்தோம். தேனீர் குடிக்கக் கூட வசதி அற்ற நிலை. ஆம்பசைன் சந்தியில் முதியவர் ஒருவர் தேனீர்க்கடை வைத்திருந்தார். அதனை அம்மாண்டை என்போம். பானையில் தான் நீர் கொதிக்க வைத்துத் தேனீர் போடுவார். ஆனால் பானையுள்ளே நன்னாரி வேர் போட்டு வைப்பார். ஒரு விதமான மணம் வரும். பலர் அதனை விரும்பிக் குடிப்பார்கள். எனக்கோ வயிற்றைக் குமட்டும். சில நாட்கள் முழுநாளும் தேனீரோ உணவோ இன்றி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்த நாட்களும் உண்டு. கடினமாக உழைத்தோம். 1956ம் ஆண்டிலே ஒருவர் மாததீர்ம் மருத்துவத் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டார். நான் அங்கு கற்பிக்கப் போன ஆண்டாகிய 1957ல் நான்கு பேர்கள் புகுந்தனர். மகாஜானாவை பலரும் புகழ்ந்தனர்.

கெருடாவில் மக்கள் ஒன்றிய நிதியுதவி



கெருடாவில் மக்கள் ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் அண்மையில் கனடா மார்க்கம் நகரில் நடைபெற்றது. இதே தினத்தன்று கெருடாவில் மக்கள் தமது தாயக உறவுகளை மறவாது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு \$4175 டாலர்களை சேகரித்துக் கொடுத்தனர். இந்த நிதி நேரடியாகவும் அதிர்ஷ்டலாபச் சீட்டு மூலமும் சேகரிக்கப்பட்டு கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழக உபதலைவர் சபா வரதராஜா அவர்களிடம் அன்றே கையளிக்கப்பட்டது. மேலதிக விபரங்களை www.kerudavil.com இணையத் தளத்தில் பார்வையிடலாம்.

மார்க்கம்-எக்லின்ரன் சாயி நிலையம்



மார்க்கம்-எக்லிங்ரனில் பதினொரு ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்ரீ சாயி தெய்வீக மன்றம் சென்ற சிவராத்திரி தினத்தில் இருந்து சாயி சென்ராக தரம் உயர்த்தப்பட்டது. சிவராத்திரி பஜனையில் கூடியிருந்த ஏராளமான சாயி பக்தர்கள் முன்னிலையில் ரொறன்ரோ சாயி மன்றங்களின் தொடர்பு அதிகாரி (region two) திரு துரை துரைராசா அவர்கள் இதனை அறிவித்தார். இம்மன்றம் Markham/Kingston இல் அமைந்துள்ள Scarborough village community centre இல் பல வருடங்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுபிள்ளைகளுக்கான "பாலவிகாஸ்" வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிறு காலை 11:00 மணியில் இருந்து 12:30 மணிவரை நடைபெறுகின்றது. இங்கு ஏராளமான பிள்ளைகள் பாரம்பரிய கலாசாரத்தையும் சமய பழக்க வழக்கங்களையும் பயின்று வருகின்றார்கள். இங்கு பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கனடிய சாயி தலைமை பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குருவுக்கு உரிய பயிற்சியினைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாணவர்கள் இணைந்து கொள்ள விரும்பின்: 416 269 1612 அல்லது 416 265 9477 இலக்கங்களில் தொடர்பு கொள்வாம்.



Jude

Anthonympillai LL.B. (Canada)

Barrister, Solicitor & Notary Public
Former Asst. Crown Attorney, Toronto

Phone

416 332 8547

குற்றவியல் சட்டம்
வீடுகள் கொள்வனவு விற்பனைச் சட்டம்
குடும்பச் சட்டம்
வாடகைக் குடியிருப்பு சட்டம்
வியாபார வணிகச் சட்டம்
உயில் தத்துவப் பத்திரம்
வேலை விவகாரச் சட்டம்
குடிவரவுச் சட்டம்

யூட் அந்தோனிப்பிள்ளை

கனடிய வழக்கறிஞர்
முன்னாள் அரசு வழக்கறிஞர்

தொலைபேசி: 416 332 8547

தொலைநகல்: 416 332 837

2390 Eglinton Ave. East
Suite 259
Scarborough ON
M1K 2P5

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS


Personal Tax Returns
Corporate Fax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



புதிய சட்டத்தால் 'றியல் எஸ்டேட்' மோசடியிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் நிம்மதி

சமீபத்திய மாதங்களில் ஒன்ராறியோவில் ரியல் எஸ்டேட் மோசடி பற்றி பொதுமக்களிடம் கவலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சனை?

றியல் எஸ்டேட் மோசடியில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அடமான மோசடி மற்றும் உரிமையாளர் பெயர் மோசடி. உரிமையாளர் பெயர் மோசடி பொதுவாக தனிப்பட்ட வீட்டு உரிமையாளர்களைப் பாதிக்கிறது. இதில் பெரும்பாலும் மோசடியாளர்கள் திருடப்பட்ட அடையாளங்கள் அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை உபயோகித்து உங்கள் வீட்டை மோசடியாளர் பெயருக்கு மாற்றி, அந்த சொத்தின் மீது ஒரு அடமானம் பெறுதல், பின்னர் அடமானத் தொகையுடன் தலைமறைவாதல் உள்ளடங்கியது ஆகும்.

பெயர் மாற்ற மோசடி நிகழ்வு, உண்மையில் ஒப்பிடுகையில் குறைவு தான் - பிரதி வருடத்தில் 2.2 மில்லியன் பரிவர்த்தனைகளில் சுமார் 10 வழக்குகள். ஆனால் ஒரே ஒரு வழக்கு என்பது கூட மிகவும் அதிகம் தான். அதனால் தான் அரசு றியல் எஸ்டேட் மோசடி ஆபத்தைக் குறைக்க விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரும்பாலான மோசடி நடக்கும் பிறிதொரு றியல் எஸ்டேட் மோசடி என்பது அடமான மோசடி ஆகும். ஒரு மோசடியாளர் தவறான தகவல் அடிப்படையில் ஒரு அடமானம் பெறும்பொழுது, அல்லது சொத்தை வாங்கி, வரிசையாக விற்பனைகள் மற்றும் மறுவிற்பனைகள் மூலமாகச் செயற்கையாக அதன் மதிப்பை உயர்த்தும் பொழுது ("மதிப்பு சுண்டுதல்") மோசடி நிகழ்கிறது. இதுவே மிகப் பரவலான வகை ரியல் எஸ்டேட் மோசடி ஆகும்.

ஒன்ராறியோ அரசு சமீபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை நவீனப்படுத்தும் சட்டம், 2005 இயற்றியுள்ளது. பிப்ரவரி 1ம் திகதியிலிருந்து இந்த சட்டம்:

* ஒரு பொய்யான அல்லது மோசடியான ஆவணப் பதிவு மூலம், ஒரு வீட்டு உரிமையாளர் தன் சொத்தை இழக்காதிருக்க உறுதி செய்கிறது.

மாற்றப்பட்ட சட்டங்கள், ஒரு அப்பாவி வீட்டு உரிமையாளர் தன் வீட்டை பறிகொடுக்காதிருப்பதை உறுதி செய்யும். * எந்த வீட்டு உரிமையாளரும் அவன் அல்லது அவள் சொத்து அடமானத்திற்கு மோசடியாகப் பதிவு செய்யப்படுவதற்குப் பொறுப்பில்லை என்பதை உறுதி செய்கிறது.

* பாதிக்கப்பட்டவர்களுக்கான நில உரிமைகள் அஷ்யூரென்ஸ் நிதிக்காக துரிதப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையை உருவாக்குகிறது. ஒரு தெளிவான வகை மோசடியில் இழப்பு ஏற்பட்டிருக்கும் அப்பாவி தனிநபர் வீட்டு உரிமையாளர்கள் அல்லது வீடு வாங்கியவர்கள் தற்பொழுது தங்கள் பெயர் உரிமம் திரும்பப் பெறலாம் மற்றும் 90 நாட்களுக்குள் இழப்பீடு பெறுவதில் ஒரு முடிவும் எடுக்கப்படும். * றியல் எஸ்டேட் தொடர்பான குற்றங்களுக்கு தற்போதைய அபராதத் தொகை \$1,000 இருந்து \$50,000 என அதிகரிக்க உயர்த்துகிறது.

தொடங்கும் 2007 வசந்த காலத்தில் இருந்து:

* ஒரு வீட்டை ஒரு உடமையாளரிடமிருந்து மற்றொருவருக்கு யார் மாற்றலாம் அல்லது அந்த சொத்தின் மீது அடமானம் சேர்ப்பது பற்றி மின் மயமான நிலப் பதிவுத் திட்டத்தில் புதிய விதிகள். * 'பவர் ஆப் அட்டர்னி' நடைமுறையில் தற்போதைய தகுதிகளை வலிமைப்படுத்துதல். ஒரு ஆவணத்தைப் பதிவு செய்ய எப்பொழுதெல்லாம் ஒரு நபர் ஒரு பவர் ஒவ் அட்டர்னி உபயோகிக்கிறாரோ, ஒரு வக்கீல் அவரது வாடிக்கையாளர்களுடன் விவாதிக்கவும் அது சம்பந்தமாக ஒரு அறிக்கை வழங்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுவார்.

இந்தப் புதிய நடவடிக்கைகள் ஒரு முக்கியமான முன்னேற்றப்படி ஆகும். கடினமாகப் பணியாற்றும் தங்கள் வீடு பாதுகாக்கப்பட்டுள்ளதா என அறிய விரும்பும் வீட்டு உரிமையாளர்களுக்கு இவை மன அமைதி தரும்.

மேலதிக தகவல்களுக்கு www.mgs.gov.on.ca என்ற அரசு சேவைகள் அமைச்சரக இணையத் தளத்திற்குச் செல்லவும்.

புரவலர்கள்



மதிப்பளிப்பு

தமிழர் தகவல் விழாவில் விருது வைபவ புரவலர்கள் சிறப்பு விருந்தினர்களான செறி டினோவோ, பாம் மக்கொனல் ஆகியோரால் நன்றிப் பட்டயம் வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டனர். கனடிய வழக்கறிஞர்களான ஹரி ஆனந்தசங்கரி, யசோ சின்னத்துரை, தொழிலதிபர்கள் பாபு இராஜகுலேந்திரன், கண்ணன் துரைராஜா, ரஜிவீகரன் முத்திராமன் ஆகியோர் தமக்கான பட்டயங்களைப் பெறுவதை இப்பக்கத்தில் காணலாம். (முன்னடையிலும் இடம்பெற்றுள்ளது). விழாவுக்கு வருகைதர முடியாதுபோன மற்றைய புரவலர்களான 'ஓம்சிவா' சந்தரலிங்கம், விக்டர் சந்தியாபிள்ளை ஆகியோருக்கான பட்டயங்கள் பின்னர் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.



P. Kayilasanathan

B.A. (Cey) LLB (Cey)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்பனை,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டஈடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பரிஸ்டர்

2401 Eglinton Av. E. Suite #302
(Eglinton / Kennedy)
Scarborough ON M1R 2M5

Tel: 416-752-9561

Fax: 416-752-7262

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்

(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்தமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive

Mississauga, ON. L5S 1L6

TEL: 905-405-0011 / 905-501-0011

www. sriganeshadurga.com

16 ஆண்டுகள்...

விருந்தோம்பல் என்று தமிழ் மக்களது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கும் சகல துறைகள் தொடர்பான ஆக்கங்களையும் தமிழர் தகவல் தாங்கி வந்துள்ளது.

இவற்றுள் தமிழர் தகவலின் மாதாந்த இதழ்கள் பயன்மிக்க தகவல்களையும், ஆண்டு மலர்களோ கனத்தியான ஆய்வுகளையும் எங்கள் வரலாற்றுப் பதிவுகளையும் கட்டுரைகளாக வழங்கியுள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் வியத்தகு சாதனைகளின் விளைச்சல்களை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், தமிழ்மொழி மூலமான படைப்புக்களிலும் அறிவியல், முக்கியத்துவம் பெற்று வருவதைத் தமிழர் தகவலின் ஆண்டு மலர்களில் வெளிவரும் ஆக்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதனை அண்மையில் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வரதர் கூறிப் பாராட்டியுள்ளமை கவனிப்புக்குரியது.

தமிழர் தகவலின் ஆசிரிய தலையங்கங்களை எடுத்துக் கொண்டால், அவை ஆணித்தரமானவை - தனித்துவமானவை. கனடிய அரசு பற்றியும், கனடிய வாழ்வு பற்றியும், தமிழ் பற்றியுமான, தமிழர் பற்றியும் சர்ச்சைக்குரிய விடயங்கள் பலவற்றை காத்திரமாகவும், சமயங்களில் சற்றே காட்டமாகவும் தமிழர் தகவல் தனது தலையங்கங்களில் அவ்வப்போது வலியுறுத்தியுள்ளது.

எங்கள் இளம் தலைமுறையினர் தமது கருத்துக்களை வெளிக் கொணரும் வகையில், அவர்களது ஆக்கங்களை இளையோர் பக்கம் தாங்கி வருகின்றது. இரு தலைமுறையினருக்கிடையே காணப்படும் இடைவெளியை அகற்றுவதற்கு ஏற்ற வகையில், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவேன, தமிழர் தகவல் களம் அமைத்துக் கொடுத்து வருகின்றது.

தமிழர் சமூகத்தில் இடம்பெற்றுவரும் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களும், அவை தொடர்பான படங்களும், எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளும் தமிழர் தகவலின் பிறிதொரு பயன்மிக்க செயற்பாடாகும்.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் பங்குபற்றிய எம்மவர் குறித்த தகவல்களையும் செய்திகளையும் அவ்வப்போது தமிழர் தகவல் படங்களுடன் வெளியிட்டது. கனடிய அரசின் சகல மட்டங்களிலும் எங்கள் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்பதை தமிழர் தகவல் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது.

முதன்முறையாகத் தமிழ் சமூகத்தவர் மத்தியிலிருந்து ஒரு நீதன் சண்முகராஜா மற்றும் ஒரு லோகன் கணபதி ஆகியோர் கனடிய அரசு வளாகத்தினுள் காலடி எடுத்து வைப்பதற்குத் தமிழர் தகவல் ஆற்றிய பணிகள் அளப்பரியன.

கனடாவில் சூரியன் கூட குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உதிக்கத் தவறும் நிலையில், தமிழர் தகவல் மட்டும் நியமம் தவறாமல் வெளிவருகின்றது. இவ்வாறு கவிநாயகர் கந்தவனம் அவர்கள் முன்னொருபோது கூறியுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. சொற் சுத்தம் - பொருட் சுத்தம் பிசகாமல் தொடர்ந்து வெளிவரும், தமிழர் தகவலின் செய்நேர்த்திக்கும், செயற் திறனுக்கும் இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

இவ்வாறான தமிழர் தகவல் என்ற சஞ்சிகையின் சிறப்புகளுக்கு அதன் ஆசிரியர் திருச்செல்வம் அவர்களே பிரதான காரணம். நீண்டகால பத்திரிகைத் துறை அனுபவம், அறிவு, திறமை என்பவற்றுடன், இயல்பான திட்டமிடல், தீவிர உழைப்பு, அதீத திறமை, துணிவு, வைராக்கியம் என்பனவும் அவரது பலங்கள்! இவையே தமிழர் தகவல் சஞ்சிகையின் இன்றைய ஈடிணையற்ற வளர்ச்சிக்கான உரங்கள்!

ஆசிரியர் திருச்செல்வம் அவர்களுக்குப் பக்க துணையாக நின்று செயற்பட்டுவரும் அவரது துணைவியாரும் சஞ்சிகையின் ஏனைய சகல துணையாளர்களும், நீக்கமற வளர்ந்து நிமிர்ந்து நிற்கும் இந்த நிறுவனத்தின் நிலையான தூண்கள்! சமுத்திரமாய்ப் பொங்கி எழும் உங்கள் சாமர்த்தியங்களைக் கண்டு, கரையில் நின்று நாங்கள் கைதட்டிப் பாராட்டுகின்றோம்!

Democracy is the government - of the people, by the people, for the people என்று Abraham Lincon ஜனநாயகத்துக்கெனச் சொல்லி வைத்த வரைவிலக்கணத்தை இக்கணத்தில் சுட்டுவது பொருத்தம்! அதையொத்ததாக, தமிழ் மக்களின், தமிழ் மக்களால், தமிழ் மக்களுக்கான ஒரு சஞ்சிகை என்னும் அளவுக்கு தமிழர் தகவல் இப்போது மக்கள் மயமாகிவிட்டது என்பது வாஸ்தவம்! இதுவே தமிழர் தகவலின் வெற்றியின் சூட்சுமம்!

இது பூங்காவின் நடுவே காதுவியுடன், கைகோர்த்து நடக்கும் கனவுப் பயணமல்ல! ஒவ்வொரு வெறிச்சோடிக் கிடக்கும் பாலைவனத்தின் ஊடாக நடக்கும் நீண்ட தூர ஓட்டகப் பயணம்! பாலைச் சுடுமணலில் சுவடுகளைப் பதித்தல் கலமமல்ல! சமூகத்துடன் இணைந்து நடந்தால், வளர்தல் சாத்தியம்! நீண்ட காலம் வாழ்தல் சாத்தியம்! தமிழர் தகவல் வரலாறு இதற்குத் தகுந்த சாட்சியம்!



**"ஆசை, ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"**

**வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நிறுங்காக்கிவிட
இன்றே அழையுங்கள்...**

**"Honesty, Integrity,
Professionalism"**

சாள்ஸ் தேவசகாயம் M.A

Sales Representative

Direct: 416-284-5555

24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203

Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE

Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED



Graphic Land - 647.219.7576

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

Scholarship Plan [RESP]

Any Referral Service

ஆலய சன்னிதானங்களில்

கனடா ரிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் ரிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செல்வாய்க்கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு தீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

தமிழ்ச் சான்றோர்களுக்கு ஆலய சிறப்பளிப்பு



ரொறன்ரோ பெருநகரில் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றி வரும் சான்றோர்கள் சிலரைச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சியொன்று அண்மையில் ஸ்காபரோ சிறீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. ஆலய பிரதம குருவான சிவலீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்களின் ஏற்பாட்டில் இவ்வைபவம் அடக்கமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சிறப்புப் பெற்ற சான்றோர்களில் ஒரு பகுதியினர் அந்தணப் பெருமக்களுடன் கூட்டாக நிற்பதை மேலே காணலாம். (ஒளிப்படம்: தி. ஜெயானந்த சர்மா)

Accreditation Assistance Access Centre For Internationally Trained Professionals & Trades People



ரொறொன்ரோ பெரும்பாக மக்களுக்குப் பின்வரும் விடயங்களில் இலவச ஆலோசனைகளை வழங்குகின்றோம்

- வெளிநாட்டுப் பட்டப் படிப்புக்கள், டிப்ளோமாக்கள் போன்றவற்றை மதிப்பிடுதல்
- தொழில் புரிவதற்கான அனுமதியும் அத்தாட்சிப்படுத்தலும்
- தகைமைப்பேறு பெறுகைக்கான செயற்பாடுகள்

பின்வரும் இரு நிலையங்களில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

யோர்க் பிரதேசம்
1118 Centre Street, Unit 23
Thornhill, On L4J 7R9
Tel: 905 – 762 0578
Fax: 905 – 762 0610
Email: aaac@socialenterprise.ca

ஸ்காபரோ
2100 Ellesmere Road, Suite 120
Scarborough, On M1H 3B7
Tel: 416 – 439 4369
Fax: 416 – 439 4372
Email: aaacscarborough@socialenterprise.ca

**EMPLOYMENT
ONTARIO**

Employment Ontario programs are funded in part
by the Government of Canada

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவிப்புகள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை

அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

நாம் இருவர் - நமக்கு மூவர் புதிய தமிழ்த் தம்பதியினருக்கு 5000 டாலர்கள் ஊக்குவிப்புப் பணம்



புலம்பெயர்ந்தவர்களுக்கான

தமிழர் தகவலின் சிறப்புத் திட்டம்

தமிழர் தகவல் சஞ்சிகை புலம்பெயர்ந்தவர்களுக்கான சமூக நலன் சார்ந்த புதிய திட்டமொன்றினை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. எமது சமூகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வெகுவாகக் குறைந்து வருவதைக் கவனத்தில் எடுத்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

ஒரு வரியில் இத்திட்டத்தைச் சொல்வதானால், '2005 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் சட்டப்படி திருமணம் புரிந்த/புரியும் தமிழ்த் தம்பதியினர், திருமணத் திகதியிலிருந்து வரும் ஆறு வருடங்களுக்குள் மூன்று குழந்தைகளைப் பெறுவார்களானால். அவர்கள் 5000 கனடிய டாலர்களை ஊக்குவிப்புப் பணமாகப் பெறுவர்'.

எத்தனை தம்பதியினருக்கு இந்த ஊக்குவிப்புப் பணம் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடில்லை. ஒவ்வொரு தம்பதியினருக்கும் தலா ஐயாயிரம் டாலர்கள் வழங்கப்படும். முதலாவது தம்பதியினருக்கான பணத்தை 'அகிலன் அசோஷியேறஸ்' நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து அகால மரணமடைந்த எஸ். தி. அகிலன் ரூபகார்த்தமாக இந்நிதி வழங்கப்படுகின்றது.

தமிழ்க் குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டத்தின் முதற் கட்டம் 2010 டிசம்பர் 31ல் முடிவடையும். அதாவது, 2005 ஜனவரி 1 திகதிக்குப் பின்னர் திருமணமாகும் தம்பதியினர், அடுத்து வரும் ஆறு வருடங்களான 2010 டிசம்பர் 31க்கு முன்னர் எப்போது மூன்று குழந்தைகளைப் (ஒற்றைப் பிரசவங்களாக) பெறுகின்றனரோ, அப்போது தமக்கான 5000 டாலர்களைப் பெறுவார்கள்.

எங்கள் களத்திலும் புலத்திலும் (தாயகத்திலும் புகலிடத்திலும்) பிள்ளைகள் பிறப்பு வீதம் மிக அருகி வருகின்றது. புதிய தம்பதியர் ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகின்றனர். மறுபுறத்தில், திருமணமாகும் வயதும் பின்னோக்கிச் செல்கின்றது. அடுத்த பக்கத்தில், உள்நாட்டு யுத்தத்தினால் தமிழர் இறப்பு வீதம் ஓங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு தசாப்தத்தில், அப்பாவி மக்களும் போராளிகளுமாக சுமார் ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக்கும் எம்மவர் மரணமாகியுள்ளனர். பத்து லட்சம் வரையானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு தமிழர் குடும்பத்திலும் சராசரியாக 4 அல்லது 5 பிள்ளைகள் என்றிருந்த நிலை இன்று மாறிவிட்டது. ஒரு பிள்ளையைப் பெறுவதற்குக்கூட மூன்று-நான்கு வருடங்களைப் பின்போடும் தம்பதியினரையே இன்று கூடுதலாகக் காண்கின்றோம். இந்த நிலைமை. மாற்றம் பெற வேண்டும். தமிழர் சனத்தொகை கீழோங்கிச் செல்வதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் நியதி.

இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைச் செல்வங்களின் அதிகரிப்பின் நோக்கத்தை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். இந்த ஊக்குவிப்புத் திட்டம் பற்றிய விபரமான விளக்கத்தை தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.

இந்தத் திட்டம் ஒரு பொழுதுபோக்குப் போட்டியன்று. சமூக அக்கறையுள்ள பலர் கூடி எடுத்த முடிவின் வெளிப்பாடு. மற்றைய முன்னணித் தமிழ் ஊடகங்களிலும் இவ்விபரங்கள் வெளியிடப்படும். விரிவான விபரங்களைப் பெற 416 920 9250.

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.M.S.F.D.SR.C.S (Eng). General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.M.D.F.R.C.D (C). Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாகி ஞான்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO

B.D.S. குடும்ப பல் வைத்தியர்


Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9


ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

அழையுங்கள்
கேதா

**தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்**